



தேர்தல் முறைமைகளைத் திட்டமிடல்

ஜனநாயகத்திற்கும் தேர்தல் முறைமைகளுக்கும்
உதவுவதற்கான சர்வதேச நிறுவனத்தின் கையேடு
பற்றிய சுருக்கமான ஆய்வு

இச் சுருக்க ஆய்விற்கு ஜனநாயகத்திற்கும் தேர்தல் முறைமைகளுக்கும்
உதவுவதற்கான சர்வதேச நிறுவனம் பிரசுரித்துள்ள தேர்தல்
முறைமைகளைத் திட்டமிடல். 2005 : புதிய சர்வதேச IDEA கைநாலை
(ISBN 91-85391-35-2) அடிப்படையாகக் கொண்டுள்ளது.

தேர்தல் முறைமைகளைத் தெரிவு செய்வதற்கான அடிப்படைக்
கோட்பாடுகள் மற்றும் மாற்றுத் திட்டங்களின் நன்மை தீமைகள், நிறுவனத்
திட்டமிடுவோருக்கான ஆலோசனைகள் பற்றிய சுருக்கமான விபரங்கள்
இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கைநாலின் உதாரணங்களும்
விடயப் பொருள் பற்றிய கற்கைகளையும் நீக்கியுள்ளதோடு பல்வேறு
விடயங்களையும் நிருபிப்பதற்கான வாதவிவாதங்கள் சுருக்கமாகக்
குறிப்பிடப்பட்டுள்ளன.

தேர்தல் முறைமைகளைத் திட்டமிடல் பற்றிய நூல் - 2005

ஜனநாயகத்திற்கும் தேர்தல் முறைமைகளுக்கும் உதவுவதற்கான
சர்வதேச நிறுவனக் கைநாலின் Electoral System Design 2005
மொழிபெயர்ப்பு.

மொழிபெயர்ப்பின் சரி பிழை பற்றிய சந்தேகம் ஏற்பட்டால் ஆங்கில
மூலநாலின் உள்ளடக்கமே செல்லுபடியாகும்.

தமிழ் மொழிபெயர்ப்பின் உரித்துடைமை மாற்றுக் கொள்கைகளுக்கான
நிலையத்திற்குரியது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

24/2, 28வது ஒழுங்கை, :ப்ளாவர் வீதி, கொழும்பு - 07
தொலைபேசி : 011-2565304-06
தொலை நகல் : 011-4714460
இணையம் : www.cpalanka.org
ISBN : 91-85391-72-7

சர்வதேச IDEA பிரசரங்கள் நிச்சயிக்கப்பட்ட தேசிய அல்லது அரசியல் தேவைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. இப்பிரசரத்தில் குறிப்பிடப்படும் கருத்துக்கள் கட்டாயமாக சர்வதேச IDEA நிறுவனத்தின் அல்லது அதன் ஆட்சிக் குழுவின் அல்லது பிரதிநிதிகளின் கருத்துக்களாக அமைய மாட்டாது.

இப்பிரசரத்தின் வரைபடங்கள் மூலம் எந்தவொரு நிலப்பரப்பினதும் சட்டப்பவமான அந்தஸ்து அல்லது அவற்றின் எல்லைகள் அங்கீரிக்கப்பட்டதற்கான நிறுவனத்தின் அரசியல் கருத்தை பிரகடனப்படுத்த மாட்டாது.

அதே சமயம், எந்தவொரு நாடு அல்லது புவிப்பரப்பு அமைய வேண்டிய முறை அல்லது அதன் விஸ்தீரணை மூலம் இந்நிறுவனத்தின் அரசியல் கருத்து பிரதிபலிக்கப்பட மாட்டாது.

விடயப்பொருளை விவரிக்கும் நோக்கத்தோடு மாத்திரமே இவ்வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பதிப்புரிமை © ஜனநாயகத்திற்கும் தேர்தல்களுக்கும் உதவும் சர்வதேச நிறுவனம் 2005

இப் பிரசரத்தை அல்லது அதன் எப்பகுதியையேனும் எந்த வடிவிலேனும் மறுபிரசரம் செய்வதாயின் அல்லது மொழிபெயர்ப்பதாயின் அதற்கான அங்கீராத்தை பின்வரும் நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். வெளியீட்டாப் பணியகம்

சர்வதேச IDEA

SE-10334 எஸ்ராக்ஷோம்

சுவீடன்

அட்டைப்படம் மற்றும் வரைபடங்கள் வடிவமைப்பு : மெக்னஸ்

அட்டைப்படத்தின் நிழற்படம் (c) - ப்ரிசன்ஸ் பில்ட்

நால் வடிவமைப்பு : ரொபின் டட்டென் :பெல்ட்

அச்சுப்பதிப்பு : புவஸ் ரிகேரி, எஸ்வீடன்

ISBN 91-85391-72-7

உள்ளடக்கம்

தேர்தல் முறைமைத் தெரிவின் குழல்	4
தேர்தல் முறைமைகள் என்றால் என்ன?	5
தேர்தல் முறைமை வடிவத்துக்கான விதிமுறைகள்	8
விவாதச் செயல்முறையும் மாற்றமும்	13
தேர்தல் முறைமைத் தெரிவுகள்	15
தேர்தல் முறைமைகளின் நன்மைகளும் தீமைகளும்	19
பிரதிநிதித்துவமும் நிறுவாகமும் பற்றிய ஆராய்வுகள்	23
தேர்தல் முறைமைகளும் அரசியற் கட்சிகளும்	25
முடிவு : அனேக விருப்பத்தெரிவுகள், முக்கிய கோட்பாடுகள்	26
தேர்தல் முறைமை வடிவமைப்பாளரின் ஒரு சரிபார்ப்பு நிரல்	31
கலைச் சொல் விளக்கம்	32

ஏந்தக்குறைய எல்லாச்
சந்தர்ப்பங்களிலும் ஒரு
குறிப்பிட்ட தேர்தல்
முறைமையின் தெரிவு
சம்பந்தப்பட்ட நாட்டின் எதிர்கால
அரசியல் வாழ்வில் பரந்த
விளைவைக் கொண்டுள்ளது.

தேர்தல் முறைமையின்
தெரிவானது சுயாதீனமான சட்ட
நிறுஞ்க நிபுணர்கள் தனியொரு
“சரியான விடை”யைக் கூறக்
கூடிய ஒரு கேள்வியென்பதை
விட, அடிப்படையில் ஓர்
அரசியற் செயல்முறையாகும்.

தேர்தல் முறைமையின் தெரிவு
பரந்த அரசியல் மற்றும்
நிறுவனச் சட்டகத்தின் மீது
குறிப்பிடத்தக்க தாக்கத்தை
ஏற்படுத்தக் கூடும்; தேர்தல்
முறைமைகளைத் தனிப்படுத்திப்
பார்க்கக் கூடாதென்பது
முக்கியமானது.

தேர்தல் முறைமைகள், எல்லா
அரசியல் நிறுவனங்களிலும்
ஆகக்கூடிய
செல்வாக்குடையவற்றில்
ஒன்றாகவும், ஆட்சிமுறை பற்றிய
பரந்தகள்ற விடயங்களுக்கு மிக
முக்கியமானவையாகவும், இன்று
நோக்கப்படுகின்றன.

தேர்தல் முறைமைத் தெரிவின் குழல்

தேர்தல் முறைமையின் தெரிவு எந்தவொரு சனநாயகத்திற்கும் மிக முக்கியமான நிறுவன ரீதியான தீர்மானங்களில் ஒன்று. ஏந்தக்குறைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு குறிப்பிட்ட தேர்தல் முறைமையின் தெரிவு, சம்பந்தப்பட்ட நாட்டின் எதிர்கால அரசியல் வாழ்வில் பரந்த விளைவைக் கொண்டுள்ளது. மேலும் தேர்தல் முறைமைகள் ஒரு முறை தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அரசியல் நலன்கள் அவற்றின் அடிப்படையில் திடப்படுத்தப்படுவதனாலும் அவை அளிக்கின்ற ஊக்குவிப்புக்கஞ்சேற்பச் செயற்படுவதனாலும், பெரும்பாலும் நியாயமான அளவு நிலைமாறாது தொடர்ந்திருக்கின்றன. செய்யப்படும் தெரிவுகள் முன்கூறப்பட்ட விளைவுகளையும் அதேபோன்று எதிர்பார்க்கப்படாத பின்விளைவுகளையும் கொண்டிருக்கக் கூடும்.

தேர்தல் முறைமையின் தெரிவானது, சுயாதீனமான சட்டநிறுஞ்க நிபுணர்கள் தனியொரு சரியான விடையைக் கூறக்கூடிய ஒரு கேள்வியென்பதை விட, அடிப்படையில் ஓர் அரசியற் செயல்முறையாகும். தேர்தல் முறைமைகளின் தெரிவில் அரசியல் அனுகூலம் பற்றிய ஆராய்வு பெரும்பாலும் எப்போதும் ஒரு காரணியாயுள்ளது. குறுகிய கால அரசியல் நலன் பற்றிய கணிப்பீடுகள் ஒரு குறிப்பிட்ட தேர்தல் முறைமையின் நீண்ட காலப் பின்விளைவுகளை மறைத்துவிட முடியும்.

தேர்தல் முறைமையின் தெரிவு பரந்த அரசியல் மற்றும் நிறுவனச் சட்டகத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், தேர்தல் முறைமைகளைத் தனிப்படுத்திப் பார்க்கக் கூடாதென்பது முக்கியமானது. அவற்றின் வடிவமும் விளைவுகளும் அரசியலமைப்பினுள்ளும் அதற்கு வெளியேயும் ஏனைய கட்டமைப்புகளைக் கடுமையாகச் சார்ந்துள்ளன. அரசியல் நிறுவனங்களின் சட்டகத்தை ஒரு முழுமையானதாகப் பார்ப்பதிலிருந்துதான் வெற்றிகரமான தேர்தல் முறைமையின் வடிவம் கிடைக்கின்றது. இச் சட்டகத்தின் ஒரு பகுதியை மாற்றுதலானது அதனால் இருக்கின்ற பிற நிறுவனங்கள் செயற்படுகின்ற முறையில் சரிப்படுத்தல்களைத் தேவைப்படுத்தக் கூடும்.

எடுத்துக்காட்டாக, தெரிவு செய்யப்பட்ட தேர்தல் முறைமை தளத்தில் கட்சித் தலைவர்களுக்கும் தீவிர செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டுத் தீவை எவ்வாறு எளிதாக்குகின்றது. அல்லது ஊக்குவிக்கின்றது. கட்சித் தலைவர்கள் கட்சியின் தெரிவதெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது எந்தளவு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன? பிரதிநிதித்துவ சனநாயக நிறுவனங்களின் குறை நிரப்பக் கூடியதாக, மக்கள் தீப்புகளுக்கான, பிரசைகளின் முன்முயற்சிகளுக்கான அல்லது “நேரடி சனநாயகத்துக்கான” அரசியலமைப்பு ஏற்பாடுகள் உள்ளனவா? மேலும் தேர்தல் முறைமை பற்றிய விபரங்கள் அரசியலமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு அட்டவணைக் கால அனுகூல வழக்கமான சட்டத்தில் உள்ளனவா? தேர்தல் முறைமை எந்தளவுக்கு வலிதாக்கப்பட்டுள்ளது அல்லது தெரிவதெடுக்கப்பட்ட பெரும்பான்மைகளால் மாற்றப்படுவதற்கு எந்தளவு திறந்ததாயுள்ளதென்பதை இது தீர்மானிக்கும்.

குறிப்பாக முக்கியமான இரு கட்டமைப்புச் சார்ந்த விடயங்கள், ஆட்சியதிகாரம் மையப்படுத்தப்பட்டுள்ளதன் அளவும் பாராளுமன்ற முறைக்கும் சனாதிபதி முறைக்கும் இடையிலான தெரிவுமாகும். நாடு சமஸ்தி ஆட்சியைக் கொண்டிருக்குமா அல்லது ஓற்றையாட்சியைக் கொண்டிருக்குமா? சமஸ்தியாயின் அலகுகள் அவற்றின் அதிகாரத்தில் சமச்சீரானவையா அல்லது சமச்சீரற்றவையா? சட்டவாக்க நிறுவனத்துக்கும் நிறைவேற்றுதிகார நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பு இரண்டுக்குமான தேர்தல் முறைமை வடிவத்தில் முக்கிய தாங்பரியங்களைக் கொண்டுள்ளது. நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு சனாதிபதிக்குச் சட்ட சபையில் கணிசமான ஆதரவுத் தொகுதி இல்லாதிருப்பின் அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்துவது கஷ்டம். எனவே சனாதிபதி முறை மற்றும் ஒரளவு சனாதிபதி முறைச் சனநாயகங்களில், சனாதிபதியினதும் சட்டசபையினதும் வேறுபட்ட பங்குகள் இரு முறைமைகளையும் தெரிவதில் வெவ்வேறு காரணிகளைப் பரிசீலனைக்குக் கொண்டு வந்த போதிலும், சனாதிபதிக்கும் சட்டசபைக்குமான தேர்தல் முறைமைகள் ஒன்றாக ஆராயப்பட வேண்டும். இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது இல்லையா என்பதும், கட்சிகள் கூறுகளாகப் பிரிதலையும் கட்சிகளுக்கும் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பையும் ஊக்குவிக்கக் கூடிய அல்லது ஊக்கங் கெடுக்கக் கூடிய ஏற்பாடுகளும் ஒரே சமயத்தில் ஆராயப்பட வேண்டும்.

தேர்தல் முறைமைகள், எல்லா அரசியல் நிறுவனங்களிலும் ஆகக் கூடிய செல்வாக்குடையவற்றில் ஒன்றாகவும், ஆட்சி முறை பற்றிய பரந்தகளன்ற விடயங்களுக்கு மிக முக்கியமானவையாகவும், இன்று நோக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு தேர்தல் முறைமை உள்ளார் புவியியல் ரீதியிலான பிரதிநிதித்துவத்தை வழங்குதல் மற்றும் விகிதாசாரத் தன்மையை ஊக்குவித்தல் ஆகிய இரண்டிற்குமாக வடிவமைக்கப்பட முடியுமென்றும்; உறுதியான, ஒப்பேறுக்கூடிய தேரிய அரசியுட் கட்சிகளின் அபிவிருத்தியை ஊக்குவிக்கவும் பெண்களினதும் பிரதேசச் சிறுபான்மைகளினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் முடியுமென்றும்; குறிப்பான ஊக்குவிப்புக்களையும் புறக்கட்டுப்பாடுகளையும் ஆக்கமுறையில் பயன்படுத்துவதன் மூலம் பினவுட்ட ஒரு சமுதாயத்தில் ஒத்துழைப்பையும் ஒத்துப்போதலையும் “உருவாக்குவதற்கு” உதவ முடியுமென்றும் அதிகரித்த அளவில் ஒப்புக்கொள்ளப்படுகின்றது.

தேர்தல் முறைமைகள் என்றால் என்ன?

ஆகவும் அடிப்படை மட்டத்தில் தேர்தல் முறைமைகள் பொதுத் தேர்தலொன்றில் அளிக்கப்பட்ட வாக்குகளைக் கட்சிகளாலும் வேட்பாளர்களாலும் வெல்லப்பட்ட ஆசனங்களாக மாற்றுகின்றன. இவற்றில் மாறுபடுகின்ற மூன்று முக்கிய விடயங்களாவன: பயன்படுத்திய தேர்தல் குத்திரம் (அதாவது பன்மை / பெரும்பான்மை, விகிதாசார, கலப்பு அல்லது வேறு முறைமையா பயன்படுத்தப்பட்டதென்பதும் ஆசன ஒதுக்கீட்டைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரம் எதுவென்பதும்), வாக்குச் சீட்டின் அமைப்பு (அதாவது வாக்காளர் ஒரு வேட்பாளருக்கா அல்லது ஒரு கட்சிக்கா வாக்களிக்கின்றாரென்பதும் வாக்காளர் தனியொரு தெரிவைச்

ஒரு தேர்தல் முறைமை உள்ளார்ப் புவியியல் ரீதியான பிரதிநிதித்துவத்தை வழங்குதல் மற்றும் விகிதாசாரத் தன்மையை ஊக்குவித்தல் ஆகிய இரண்டிற்குமாக வடிவமைக்கப்பட முடியும்.

ஆகவும் அடிப்படை மட்டத்தில் தேர்தல் முறைமைகள் பொதுத் தேர்தலொன்றில் அளிக்கப்பட்ட வாக்குகளைக் கட்சிகளாலும் வேட்பாளர்களாலும் வெல்லப்பட்ட ஆசனங்களாக மாற்றுகின்றன.

ஒவ்வொரு வாக்காளரும் அதே வாக்கை அதே முறையில் வாக்களித்தும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்தும் இருந்தாலும் கூட, தெரிவு செய்த முறைமையைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகள் பெரிதும் வேறுபடக் கூடும்

செய்கின்றாரா அல்லது ஒரு தொடரான விருப்பத் தெரிவுகளை வெளியீடுத்துகின்றாரா என்பதும்) மற்றும் மாவட்டத்தின் பரும அளவு (ஒரு மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் வசிக்கின்றார்கள் என்பதெல்ல. மாறாக அம்மாவட்டம் சட்டசபைக்கு எத்தனை பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றதென்பது). இக் கண்ணோட்டம் (வாக்கெடுப்பு இடங்களின் பகுவு, வேட்பாளர்களின் நியமனம், வாக்காளர்களைப் பதிவு செய்தல், தேர்தல்களையார் நடத்துவது போன்ற) தேர்தல்களின் நிருவாக அம்சங்களில் கவனத்தைக் குவிக்காத போதிலும், இவ்விடயங்களும் தீவுகட்ட முக்கியமானவை என்பதுடன் இவற்றில் உரிய கவனம் செலுத்தாவிடின் ஏதேனும் குறிப்பிட்ட தேர்தல் முறைமையின் தெரிவிலுள்ள சாத்தியமான அனுகூலங்கள் கீழுறுக்கப்படவும் கூடும். தேர்தல் முறைமையின் வடிவம் தேர்தற் சட்டங்களின் வேறு பரப்புகளையும் பாதிக்கின்றது: தேர்தல் முறைமையின் தெரிவு, மாவட்ட எல்லைகள் வரையப்படும் முறையில், வாக்காளர் எவ்வாறு பதிவுசெய்யப்படுகின்றன என்பதில், வாக்குச்சீட்டுகளின் வடிவத்தில், வாக்குகள் எவ்வாறு என்னப்படுகின்றன என்பதில் மற்றும் தேர்தற் செயல்முறையின் வேறு அனேக அம்சங்களில் மாறுதல் உண்டு பண்ணுகின்றது.

ஒவ்வொரு வாக்காளரும் அதேவாக்கை அதேமுறையில் வாக்களித்தும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்தும் இருந்தாலும் கூட, தெரிவு செய்த முறைமையைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகள் பெரிதும் வேறுபடக் கூடும் : ஒரு முறைமை, கூட்டரசாங்கம் ஒன்றுக்கு அல்லது சிறுபான்மை அரசாங்கமொன்றுக்கு வழிவகுக்கக்கூடிய அதேவேளையில் வேறொரு முறைமை, தனியொரு கட்சி பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு இடமளிக்கக் கூடும்.

தேர்தல் முறைமைகளும் கட்சி முறைமைகளும்

சில முறைமைகள் அரசியற் கட்சிகள் உருவாக்கப்படுத்தலை ஊக்குவிக்கின்றன அல்லது கட்டாயப்படுத்தவும் செய்கின்றன, ஏனையவை தனிப்பட்ட வேட்பாளர்களை மட்டும் அங்கீரிக்கின்றன. விருத்தியடைகின்ற கட்சி முறைமையின் வகையில், குறிப்பாக சட்டசபையில் அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை மற்றும் சார்பளவில்லாவற்றின் பருமன் மீது தேர்தல் முறைமை கடும் மாறுதல் உண்டு பண்ணுகின்றது. அவ்வாறே கட்சிகளின் உள்ளக ஓட்டினையின் மீதும் ஒழுங்காற்றல் மீதும்: சில முறைமைகள் ஒரு கட்சியின் வெல்லீவு பிரிவுகள் ஒன்றுக்கொன்று எப்போதும் முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற உட்கட்சி வேறுபாட்டை ஊக்குவிக்கின்ற அதே வேளையில் மற்றொரு முறைமை கட்சிகள் ஒரே குரலில் பேசுவதை ஊக்குவிக்கவும் கருத்துவேறுபாட்டை அடக்கவும் கூடும். கட்சிகள் பிரச்சாரம் செய்கின்ற முறையிலும் கட்சியின் உயர்குடியினர் நடந்துகொள்ளும் முறையிலும் கூடத் தேர்தல் முறைமைகள் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பரந்தகண்ற அரசியல் குழுநிலையைத் தீவானிப்பதற்கு உதவுகின்றன, அவை கட்சிகளுக்கிடையில் நட்புக் கூட்டுகள் உருவாகுதலை ஊக்குவிக்க அல்லது மந்தப்படுத்தக் கூடும். மேலும் அவை கட்சிகளும் குழுக்களும் அகஸ்விரிவான தளத்தைக் கொண்டவாகவும் ஒத்துப்போகின்றனவாகவும் இருப்பதற்கான அல்லது குறுகிய

இனத்துவ அல்லது உறவுசார்ந்த பிணைப்புகளுக்கான கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டனவாக இறுப்பதற்கான தூண்டுதல்களை வழங்கக்கூடும்.

ஒரு புதிய நிறுவனாளியான சட்டத்துக்காக அல்லது தேர்தல் சட்டத்துக்காகப் பேசுபவர்கள் தேர்தல்களில் புகுதலை இலகுவானதாகக் கூடியதாக அது இயன்றவை உட்படுத்தியதாக இருக்க வேண்டுமென விரும்பக்கூடும். எதிர்நிலையாக, ஆளுமை மற்றும் இனத்துவ அரசியலினால் தூண்டப்பட்ட கட்சி முறைமையின் கூறுபடுநிலை பற்றி அடிக்கடி கவலை தெரிவிக்கப்படுவதனால், மேற்கூறப்பட்டதற்காகப் பேசுபவர்களும் அதனை வடிவமைப்பவர்களும் பிரதிநிதித்துவத்துக்கான கீழ் எல்லை (சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஒரு கட்சிக்குத் தேவையான ஆகக்குறைந்த ஆதரவு மட்டம்) உயர்ந்ததாக அமைக்கப்பட வேண்டுமென விரும்பக் கூடும். எனினும் கட்சிகள் பல்கிப் பெருகின்றமை ஆட்சியாதிக்கத்திலிருந்து வெளிப்படுகின்ற நாடுகளில் தேர்தல்களின் ஓர் அம்சமாயுள்ளது. இங்கு வெற்றியறாத கட்சிகள் தாமாகவே மறைந்து போகின்றன.

தேர்தல் முறைமைகளும் முரண்பாட்டு முகாமைத்துவமும்

வெவ்வேறு தேர்தல் முறைமைகள் ஒரு சமுதாயத்திலுள்ள பதற்றத்தையும் முரண்பாட்டையும் மேலும் கோடாக்க அல்லது மிதப்படுத்த முடியும். ஒரு மட்டத்தில், சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதித்துவத்துக்கு உயர் மதிப்பளிக்கின்ற முறைமைகளுக்கும் பலமான ஒற்றைக் கட்சி அரசங்கத்தை ஊக்குவிக்கின்ற முறைமைகளுக்குமிடையில் பதற்றும் நிலவுகின்றது. வேறொரு மட்டத்தில், முறைமையொன்று நியாயமானதெனக் கருதப்படாமலும் அடுத்தமுறை தேர்தல் வருகின்றபோது தமக்கு வாய்ப்பிருக்கின்றதென எதிர்க்கட்சியின் நம்புவதற்கு அரசியல் சட்டகும் இடமளிக்காமலும் இருந்தால் தோல்வியற்றவர்கள் சனநாயகமல்லாத, எதிர்ப்பான மற்றும் ஒருவேளை வன்முறையானதுமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி முறைமைக்குப் புறம்பாகச் செயற்பட நிர்ப்பந்திக்கப்படக் கூடும். இறுதியாகத் தேர்தல் முறைமையின் தெரிவு வாக்களிக்கும் செயல் இலகுவானதா அல்லது சிக்கலானதாவென்று தீர்மானிக்குமாதலால் அது தவிர்க்க முடியாதவாறு சிறுபான்மைகள் மீதும் சமுதாய அடிநிலைக் குழுக்கள் மீதும் தாக்கமேற்படுத்துகின்றது.

சில முறைமைகள் அரசியற் கட்சிகள் உருவாக்கப்படுதலை ஊக்குவிக்கின்றன அல்லது கட்டாயப்படுத்தவும் செய்கின்றன, ஏனையவை தனிப்பட்ட வேட்பாளர்களை மட்டும் அங்கீரிக்கின்றன.

வெவ்வேறு தேர்தல் முறைமைகள் ஒரு சமுதாயத்திலுள்ள பதற்றத்தையும் மேலும் கோடாக்க அல்லது மிதப்படுத்த முடியும். செலும் கோக்க அல்லது மிதப்படுத்த முடியும்.

தேர்தல் முறைமையொன்று நியாயமானதெனக் கருதப்படாமலும் அடுத்தமுறை தேர்தல் வருகின்ற போது தமக்கு வாய்ப்பிருக்கின்றதென எதிர்க்கட்சியின் நம்புவதற்கு அரசியல் சட்டகம் இடமளிக்காமலும் இருந்தால் தோல்வியற்றவர்கள் சனநாயகமல்லாத, எதிர்ப்பான மற்றும் ஒருவேளை வன்முறையானதுமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி முறைமைக்குப் புறம்பாகச் செயற்பட நிர்ப்பந்திக்கப்படக் கூடும்.

தேர்தல் முறைமை வடிவத்துக்கான விதிமுறைகள்

தேர்தல் முறைமையொன்றை வடிவமைக்கின்ற போது, நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன, நீங்கள் தவிர்க்க விரும்புவது என்ன அத்துடன் ஒரு பரந்த நோக்கில் உங்கள் சட்டசபையும் நிறைவேற்றிய அரசாங்கமும் எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றிகள் என்பவற்றைச் சுருக்கமாகக் கூறுகின்று விதிமுறைகளின் நிரலொன்றுடன் தொடங்குதல் சிறந்தது. விரும்பத்தக்க விதிமுறைகள் சில, பகுதியளவில் ஒத்திருக்கக்கூடும் அல்லது முரண்பாட்க்கூடும், போட்டிபோடுகின்ற பலவேறு விருப்புகளுக்கும் குறிக்கோள்களுக்குமிடையில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டுமென்பதுதான் நிறுவனாதியான வடிவத்தின் இயல்பு.

எடுத்துக் காட்டாக, சுயாதீன் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றும் அதேசமயம் பலமான அரசியற் கட்சிகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டுமென்றும் ஒருவர் விரும்பக் கூடும். வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் இடையில் பரந்த அளவிலான தெரிவை வாக்காளர்களுக்கு வழங்குகின்ற ஒரு முறைமை கடுஞ்சிக்கலான ஒரு வாக்குச்சீட்டுக்கு வழிவகுக்கக்கூடும். இது கல்வியறிவு குறைந்த வாக்காளர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்துகின்றது. ஒரு தேர்தல் முறைமையைத் தெரிவு செய்கின்ற (அல்லது மறுசீரமைக்கின்ற) கடமைப் பொறுப்பானது, மிக முக்கியமான விதிமுறைகளை முந்துரிமைப்படுத்துதலும் பின்னர் எத்தேர்தல் முறைமை அல்லது முறைமைகளின் சேர்க்கை இக்குறிக்கோள்கள் எய்தப்படுதலை உச்சாளவினதாக்குகின்றதென்று மதிப்பிடு செய்தலுமாகும்.

பின்வரும் பத்து விதிமுறைகள் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. அல்லது பரஸ்பரம் ஒதுக்கித்தள்ளவும் செய்கின்றன. அந்தகைய போட்டியிடுகின்ற விதிமுறைகள் மத்தியில் முந்துரிமைகளாத் தாபித்தல் தான் நிறுவனாதியான வடிவச் செயல் முறையில் ஈடுபட்டுள்ள செயற்படுந்துகளுக்கு மிகச் சவாலான பொறுப்பாகும்.

பிரதிநிதித்துவம் வழங்கல்

பிரதிநிதித்துவம் குறைந்த பட்சம் நான்கு வடிவங்களை எடுக்கக்கூடும். முதலாவது, புவியியல் பிரதிநிதித்துவம் என்பது ஒவ்வொரு பிராந்தியமும், அது ஒரு பட்டினமாக அல்லது ஒரு நகரமாக, ஒரு மாகாணமாக அல்லது ஒரு தேர்தல் மாவட்டமாக எப்படியிருந்தாலும் சரி, அது தெரிவு செய்கின்றதும் அப்பிரதேசத்துக்கு இறுதியில் வகைசொல்லும் பொறுப்புடையவர்களுமான சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டுள்ளதென்பதைக் குறிக்கின்றது. இரண்டாவது, சமுதாயத்தினுள் காணப்படும் கோட்பாட்டுப் பிரிவுகள் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடாக அல்லது சுயாதீனப் பிரதிநிதிகள் ஊடாக அல்லது இரண்டினதும் ஒரு சேர்க்கையின் ஊடாகச் சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெறக்கூடும். மூன்றாவது, அரசியற் கட்சிகளுக்கு ஒரு கோட்பாட்டு அடிப்படை இல்லாதிருப்பினும் கூடச் சட்டசபை, நாட்டினுள் நிலவுகின்ற கட்சி- அரசியல் நிலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக

இருக்கக்கூடும். வாக்காளர்களில் அரைப்பங்கினர் ஓர் அரசியற் கட்சிக்கு வாக்களித்திருந்தும் சட்டசபையில் அது எந்தவோர் ஆசனத்தையும் வெல்லாதிருந்தால் அல்லது ஒரு சில ஆசனங்களை மட்டும் வென்றிருந்தால் அம் முறைமை மக் களின் விருப்பைப் போதிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதென்று கூற முடியாது. நான்காவது பண்புருவான பிரதிநிதித்துவம் என்ற எண்ணக்கரு, சட்டசபையானது மக்களை ஒட்டுமொத்தமாகப் பிரதிபலிக்கின்ற வகையில் தோன்றுகின்றதும் உணர்கின்றதும் எண்ணுகின்றதும் செயற்படுகின்றதுமாக ஒரளவுக்கு நாட்டினத்தின் ஒரு கண்ணாடியாக இருக்க வேண்டுமெனக் கருதுகின்றது. போதிய அளவு பண்புருவான ஒரு சட்டசபை ஆண்களையும், பெண்களையும், இளைஞரையும், முதியோரையும், செல்வந்தரையும், வறியவர்களையும் உள்ளடக்கியதாகவும் ஒரு சமுதாயத்தினுள் காணப்படும் வெவ்வேறு சமயத் தொடர்புகளையும் மொழித்தியான சமுகங்களையும் இனக்குமுக்களையும் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.

தேர்தல்களை அனுகத்தக்கனவும் அர்த்தமுள்ளனவும் ஆக்குதல்

தேர்தல்கள் எல்லாம் நன்றாயிருக்கக்கூடும். ஆனால் தேர்தலில் வாக்களித்தல் கஷ்டமானதாயிருந்தால் அல்லது தேர்தலின் முடிவில் அவர்களின் வாக்கு நாடு ஆளப்படும் முறையில் வேறுபாடு எதனையும் ஏற்படுத்தாதிருந்தால் தேர்தல்கள் மக்களுக்கு அர்த்தமற்றவாக இருக்கக் கூடும். வாக்களிப்பதில் எளிமை, வாக்குச்சீட்டு எந்தளவு சிக்கலானது, வாக்களிக்கும் இடத்துக்கு வாக்காளர் எந்தளவு இலகுவாகச் செல்லமுடியும். தேர்தல் இடாப்பு எந்தளவுக்கு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது, அவரின் வாக்கு இரகசியமானதென வாக்காளர் எந்தளவுக்கு உறுதியாக நம்புகின்றார் என்பவற்றைப் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது.

தேர்தலின் விளைவு தேசிய மட்டத்தில் அல்லது வாக்காளரின் குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசாங்கத்தின் எதிர்காலப் போக்கில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடுமாயின் தேர்தல் பங்கேற்பு அதிகரிக்கின்றதென எண்ணப்படுகின்றது. நீங்கள் விரும்புகின்ற வேட்பாளர் குறிப்பிட்ட உங்கள் மாவட்டத்தில் ஆசனமொன்றை வெல்லுவதற்கான வாய்ப்பில்லையென்று உங்களுக்குத் தெரியுமாயின் நீங்கள் வாக்களிப்பதற்கு என்ன தூண்டுதல் இருக்கின்றது? சில தேர்தல் முறைமைகளில் “வீணான வாக்குகள்” (அதாவது எவ்வேறும் வேப்பாளரின் தெரிவுக்குப் பயன்பாடு செல்லுபடியான வாக்குகள்) மொத்தத் தேசிய வாக்குகளின் கணிசமான ஒரு விகிதமாக இருக்க முடியும்.

இணக்கத்துக்கான தூண்டுதல்களை வழங்குதல்

தேர்தல் முறைமைகள், ஆட்சி அமைப்புக்களை உருவாக்குவதற்கான வழிகளாக மட்டுமன்றி ஒரு சமுதாயத் தினுள் முரண் பாட்டு முகாமைத்துவத்துக்கான ஒரு கருவியாகவும் காணப்பட முடியும். சில சூழ்நிலைகளில் சில முறைமைகள், கட்சிகள் அவற்றின் சொந்த மைய வாக்குத் தளத்துக்கு வெளியே தேர்தல் ஆதரவுக்கான உட்படுத்தும்

தேர்தல்கள் எல்லாம் நன்றாயிருக்கக் கூடும். ஆனால் தேர்தலில் வாக்களித்தல் கஷ்டமானதாயிருந்தால் அல்லது தேர்தலின் முடிவில் அவர்களின் வாக்கு நாடு ஆளப்படும் முறையில் வேறுபாடு எதனையும் ஏற்படுத்தாதிருந்தால் தேர்தல்கள் மக்களுக்கு அர்த்தமற்றனவாக இருக்கக் கூடும். வேறுபாட்டை ஏற்படுத்துகின்றதென்று கூற முடியாது. நான்காவது பண்புருவான பிரதிநிதித்துவம் என்ற எண்ணக்கரு, சட்டசபையானது மக்களை ஒட்டுமொத்தமாகப் பிரதிபலிக்கின்ற வகையில் தோன்றுகின்றதும் உணர்கின்றதும் எண்ணுகின்றதும் செயற்படுகின்றதுமாக ஒரளவுக்கு நாட்டினத்தின் ஒரு கண்ணாடியாக இருக்க வேண்டுமெனக் கருதுகின்றது. போதிய அளவு பண்புருவான ஒரு சட்டசபை ஆண்களையும், பெண்களையும், இளைஞரையும், முதியோரையும், செல்வந்தரையும், வறியவர்களையும் உள்ளடக்கியதாகவும் ஒரு சமுதாயத்தினுள் காணப்படும் வெவ்வேறு சமயத் தொடர்புகளையும் மொழித்தியான சமுகங்களையும் இனக்குமுக்களையும் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.

உறுதியானதும்
திறமையானதுமான ஓர்
அரசாங்கத்துக்கான
வாய்ப்புக்கள் தேர்தல்
முறைமையினால் மட்டும்
தீர்மானிக்கப்படுவதில்லை.
ஆனால் ஒரு முறைமை
உருவாக்குகின்ற விளைவுகள்
பல்வேறு முக்கிய அம்சங்களில்
உறுதிப்பாட்டுக்குப் பங்களிக்க
முடியும்.

இயற்வரை முறைமை எல்லாக்
கட்சிகளுக்கும்
வேப்பாளர்களுக்கும் தேர்தல்
நியாக நடுநிலையான
முறையில் செயற்பட வேண்டும்,
அது ஏதேனும் அரசியற்
குழுவுக்கெதிராகப் பகிரங்கமாகப்
பாகுபாடு காட்டக்கூடாது.

சனநாயகமொன்றில் தேர்தல்
அரசியலென்பது
சிரிசமநிலையற்ற ஓர்
ஆட்டக்களமென்ற உணர்வு
அரசியல் ஒழுங்கு
வலுவற்றுதென்பதற்கும்
உறுதிப்பாடின்மை விரைவில்
ஏற்படக் கூடுமென்பதற்கும் ஓர்
அறிகுறியாகும்.

வேண்டுகோள்களைச் செய்வதற்கு அக்கட்சிகளை ஊக்குவிக்கின்றன, எடுத்துக்காட்டாக, கட்சியொன்று அதன் ஆதரவைப் பிரதானமாகக் கறுப்பின வாக்காளர்களிடமிருந்து பெற்ற போதிலும் கூட வெள்ளையின் அல்லது வேறு வாக்காளர்களிடமும் அது வேண்டுகோள் விடுபதற்கான தூண்டுதலை ஒரு குறிப்பிட்ட தேர்தல் முறைமை அளிக்கக்கூடும். எனவே அக்கட்சியின் கொள்கை அடிப்படை, பிரிவினையும் விலக்குதலும் குறைந்தாகவும் ஒருமைப்படுத்தலும் உட்படுத்தலும் கூடியதாகவும் மாற்க்கூடும். ஒத்த தேர்தல் முறைமைத் தூண்டுதல்கள், கட்சிகள் இனீதியாக, பிராந்திய நியாக, மொழி நியாக அல்லது கோட்பாட்டியல் நியாகக் குறுகிய மன்பான்மை குறைந்தனவாக அவற்றை ஆக்கக்கூடும்.

மறுபுறுத்தில் வாக்காளர்கள் அவர்களின் சொந்தக் குழுவுக்கு வெளியே நோக் குவதற் கும் சம் பிரதாயமாக வேறுபட்ட ஒரு குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ள கட்சிகளுக்கு வாக்களிக்க எண்ணுவதற்கும் தேர்தல் முறைமைகள் அவர்களை ஊக்குவிக்க முடியும். அத்தகைய நடவடிக்கை இணங்கிப்போதலையும் சமூக உருவாக்கத்தையும் வளர்க்கின்றது. ஒரு வாக்குக்குக் கூடிய வாக்குகளை வாக்காளருக்கு அளிக்கின்ற அல்லது விருப்புத்தெரிவின்படி வேப்பாளர்களை வரிசைப்படுத்துவதற்கு வாக்காளரை அனுமதிக்கின்ற முறைமைகள், முற்புணவாகக் கொண்ட சமூக எல்லைகளை வாக்காளர்கள் கடந்துசெல்வதற்கு அவர்களை இயலச் செய்யும் வாய்ப்புடையன.

உறுதியானதும் நியாயமானதுமான அரசாங்கத்தை ஊக்குவித்தல்

உறுதியானதும் திறமையானதுமான ஓர் அரசாங்கத்துக்கான வாய்ப்புக்கள்
தேர்தல் முறைமையினால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு முறைமை உருவாக்குகின்ற விளைவுகள் பல்வேறு முக்கிய அம்சங்களில் உறுதிப்பாட்டுக்குப் பங்களிக்க முடியும். குறிப்பிட்ட முறைமை நியாயமானதென வாக்காளர் உணர்கின்றனரா, அரசாங்கம் திறமையாகச் சட்டங்களை ஆக்கவும் ஆட்சிபுரியவும் கூடுமானதாயுள்ளதா, குறிப்பிட்ட கட்சிகளுக்கு அல்லது அக்கறைக் குழுக்களுக்கெதிரான பாகுபாட்டை முறைமை தவிர்க்கின்றதா என்பனதான் இங்கு எழுகின்ற முக்கிய விளாக்கள்.

அட்சியிலுள்ள அரசாங்கம் திறமையாகச் சட்டங்களை ஆக்கக்கூடுமாயுள்ளதா என்ற கேள்வி சட்டசபையில் செயற்படுகின்ற ஒரு பெரும்பான்மையை அது திரட்டக்கூடுமாயுள்ளதா என்பதுடன் பகுதியளவில் தொடர்புபட்டுள்ளது. அவ்வொழுங்கில் இது தேர்தல் முறைமையுடன் தொடர்புபட்டுள்ளது. பொதுவாகக் கைக்கொள்ளக்கூடிய - ஆனால் எல்லாவற்றிற்கும் பொருந்தாத ஒரு விதியாக, பன்மை / பெரும்பான்மைத் தேர்தல் முறைமைகள், எதிர்க்கட்சிகளின் கூட்டைக் கட்சியொன்று அதன் வாக்குகளால் தோல்வியறுச் செய்யக்கூடிய சட்டசபைகளை உருவாக்குகின்ற கூடிய சாத்தியமுடையவையாயுள்ள அதே வேளையில் விகிதாசார பிரதிநித்துவ (PR) முறைமைகள் கூட்டரசாங்கங்களுக்கு வழிவகுக்கக் கூடிய சாத்தியமுடையவை.

இயன்றவரை முறைமை, எல்லாக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் ரீதியாக நடைபொருளான முறையில் செயற்படவேண்டும், அது ஏதேனும் அரசியற் குழுவுக்கெதிராகப் பகிரங்கமாகப் பாருபாடு காட்டக்கூடாது. சனநாயகமொன்றில் தேர்தல் அரசியலென்பது சரிசமநிலையற்ற ஓர் ஆட்டக்களமென்ற உணர்வு அரசியல் ஒழுங்கு வலுவற்றதென்பதற்கும் உறுத்பட்டாட்டுமை விரைவில் ஏற்படக்கூடுமென்பதற்கும் ஓர் அறிகுறியாகும்.

அரசாங்கத்தை வகைப்பொறுப்புடையதாக்கல்

பிரதிநிதித்தவ அரசாங்கத்தின் மூலக்கோட்பாடுகளில் ஒன்று வகைப்பொறுப்பு. இது இல்லாமை நீண்டகால உறுதிப்பாட்டின்மைக்கு உண்மையில் வழிவகுக்கக்கூடும். வாக்காளர்கள் அட்சியிலுள்ள கட்சிகளின் கூட்டை மாற்றுவதன் மூலம் அல்லது பொறுப்பை நிறைவேற்றத் தவறிய தனியொரு கட்சியைப் பதவியிலிருந்து தாக்கியெறிவதன் மூலம் அரசாங்கத்தின் தோற்றுத்தில் மாறுதல் உண்டுபண்ணக் கூடியவர்களாக இருக்கவேண்டும். பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட தேர்தல் முறைமைகள் இக்குறிக்கோளை எனிதாக்குகின்றன.

தனிப்பட்ட பிரதிநிதிகளை வகைப்பொறுப்புடையவர்களாக்குதல்

தனிப்பட்டவர் மட்டத்தில் வகைப்பொறுப்பென்பது, தெரிவிசெய்யப்பட்ட பின்னர் பிரச்சாரத்தின் போது வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது ஏமாற்றுவர்களை அல்லது பதவியில் திறமையீன்த்தை அல்லது சோம்பியிருத்தலை வெளிப்படுத்துபவர்களைப் பயனுறுதியுள்ள முறையில் தடுப்பதற்கும் அப் “போக்கிரிகளைத் தாக்கியெறிவதற்கும்” வாக்காளர் தொகுதிக்குள்ள ஆய்வாகும். சில முறைமைகள் ஒரு பலமான மத்திய கட்சியால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களை விட உள்ளுரில் பிரபலமான வேட்பாளர்களின் பங்குக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. சம்பிரதாயப்படி பண்மை/ பெரும்பான்மை முறைமைகள் திருப்திகரமற்ற தனிப்பட்ட பிரதிநிதிகளை வாக்காளர்கள் தாக்கியெறிவதற்கான ஆய்விலை உச்ச அளவினதாக்குவதாகக் கருதப்படுகின்ற போதிலும் வாக்காளர்கள் அடிப்படையில் வேட்பாளர்களைவிடக் கட்சிகளுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்ற சந்தர்ப்பங்களில் இத்தொடர்பு வலிமையற்றதாகின்றது. அதே சமயம் ஒரு விகிதாசார முறைமையின் சூழலில், “திறந்த பட்டியல்” முறைமைகள், வாக்காளர்கள் வாக்குச் சீடிலுள்ள வேட்பாளர்களுக்கிடையில் தமது விருப்புக்களைக் குறிப்பதன் மூலம் வேட்பாளர் தெரிவை அவர்கள் பிரயோகிப்பதற்கு இடமளிக்க முடியும்.

அரசியற் கட்சிகளை ஊக்குவித்தல்

நீண்டகால சனநாயக வலுப்படுத்தலுக்கு - அதாவது, அரசியல் ஒழுங்கின் உறுதிப்பாட்டுக்கு விடுக்கப்படும் உள்ளாட்சு சவால்களிலிருந்து ஒரு சனநாயக ஆட்சி பாதுகாக் கப்பட்டுள்ள அளவுக்கு - உறுதியானதும் செயல்விளைவுடையதுமான அரசியற் கட்சிகளின் வளர்ச்சியும் பேணலும்

தேர்தல் முறைமை
ஒப்பேற்கத்தக்க எதிர்க்
கட்சிக்குழுவொன்று இருத்தலை
உறுதிப்படுத்துவதற்கு உதவ
வேண்டும்.

தேவைப்படுகின்றதென நன்கு தாபிக்கப்பட்ட சனநாயகங்களிலிருந்தும் புதிய சனநாயகங்களிலிருந்தும் கிடைக்கும் மிகையான சான்று தெரிவிக்கின்றது. எனவே தேர்தல் முறைமை கட்சிக் கூறுப்பாட்டை வலிதாக்குதலை அல்லது ஆதரித்தலை விடுத்து இதனை ஊக்கப்படுத்த வேண்டும். தேர்தல் முறைமைகள் சிறிய அல்லது ஆகக்குறைந்த அளவு ஆதரவுடைய கட்சிகளைக் குறிப்பாக விலக்கத்தக்க முறையில் வகுக்கப்படலாம். தனிப்பட்ட அரசியல் தலைவர்களை உருவாக்கும் ஒரு சாதனமாகக் கட்சிகளின் பங்கு வளர்க்கப்படுதல் தேர்தல் முறைமை வடிவத் தீர்மானங்களால் ஊக்குவிக்கப்படக்கூடிய அல்லது மந்தப்படுத்தக்கூடிய மற்றொரு போக்காகும்.

சட்டவாக்க எதிர்க்கட்சியையும் கண்காணிப்பையும் மேம்படுத்துதல்

பயனுறுதியுள்ள ஆட்சிமுறை அதிகாரத்திலுள்ளவர்களில் மட்டுமன்றி ஏறக் குறைய அதேயளவு அவர்களை எதிர்ப்பவர்களிலும் கண்காணிப்பவர்களிலும் தங்கியுள்ளது. சட்டங்களைத் திறனாய்வுடன் மதிப்பிடவும், நிறைவேற்றுத் துறையின் செயலாற்றுக்கையைக் கேள்விக்குட்படுத்தவும், சிறுபான்மைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், செயல் விளைவுள்ள முறையில் அதன் தொகுதியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் கூடிய ஒப்பேற்கத்தக்க எதிர்க்கட்சிக் குழுவொன்று இருத்தலை உறுதிப்படுத்துவதற்குத் தேர்தல் முறைமை உதவ வேண்டும். எதிர்க்கட்சிக் குழுக்கள் செயல்விளைவுடையவாக இருப்பதற்குப் போதிய உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். (வாக்குச்சீட்டுப் பெட்டியில் அவர்களின் செயலாற்றுக்கை இதற்குப் போதிய ஆதாரமாயிருக்குமென்ற ஊக்கத்தின் அடிப்படையில்). மேலும் ஒரு பாராளுமன்ற முறைமையில் அக்குழுக்கள் நடைமுறையிலுள்ள அரசாங்கத்துக்கு எதார்த்தமான மாற்றான்றை முன்வைக்கக் கூடியனவாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியின் வலிமை தேர்தல் முறைமையின் தெரிவைத் தவிர வேறு அனேக காரணிகளில் தங்கியுள்ள அதேவேளையில், அம்முறைமை தானே எதிர்க்கட்சியை ஆய்வுற்றதாக்குமாயின் சனநாயக ஆட்சிமுறை உள்ளூர் வலிமையற்றதாக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி வாக்காளர்களின் கருத்துக்களுக்கும் தேவைகளுக்கும் விருப்புகளுக்கும் ஆட்சியாளர்களைக் குருடாக்குகின்றது. தேர்தல்களையும் அரசாங்கத்தையும் வீணான போட்டிகளாக அவர்களைக் காணச் செய்கின்றதுமான “வென்றவர் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்” என்ற மன்பான்மையின் வளர்ச்சியை தேர்தல் முறைமை தடுக்க வேண்டும்.

சனாதிபதி முறைமையொன்றில் சனாதிபதிக்குக் கணிசமான சட்டசபை உறுப்பினர் குழுவொன்றின் நம்பக்கூடிய ஆதரவு தேவைப்படுகின்றது, எனினும் அரசாங்கச் சட்டவாக்க ஆலோசனைகளை எதிர்ப்பதிலும் அவற்றை நனுக்கி ஆராய்க்குதிலும் ஏனையோரின் பங்கு அதேயளவு முக்கியமானது. சட்டசபைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையிலான அதிகாரப் பிரிவு, செயல் முறையில் நிறைவேற்றுத்துறையைக் கண்காணிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி எல்லாச் சட்டசபை உறுப்பினர்களுக்கும் அளிக்கின்றது. இது கட்சிகளுக்கும் அவற்றின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்புடன் இணைந்ததாக அரசியற்

கட்சிகளினதும் வேப்பாளர்களினதும் சாப்ளாவிலான முக்கியத்துவம் தொடர்பான தேர்தல் முறைமையின் ஆக்கக்கூறுகள் மீது குறிப்பிட்ட கவனஞ்செலுத்தவேண்டியதை முக்கியமானதாக்குகின்றது.

தேர்தற் செயல்முறையைத் தளராது தொடரச் செய்தல்

எதேனும் தேர்தல் முறைமையின் தெரிவு ஓரளவுக்குச் செலவிலும் நிருவாக ஆழ்வால்களிலும் தங்கியிருள்ளது. தளராது தொடரக்கூடிய ஓர் அரசியல் சட்டகம், தேர்தல் நிர்வாகிகளாயிருப்பதற்கான திறந்களைக் கொண்ட அட்கள் கிடைப்பதாயிருத்தலின் பிரகாரமும் தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் மீதான நிதிக் கோள்விகளின் பிரகாரமும் ஒரு நாட்டின் வளங்களைக் கவனத்தில் கொள்கின்றது. எனினும் குறுகிய கால நோக்கிலான எளிமை நீண்டகால நோக்கில் செலவுப் பயனுறுதியை எப்போதும் அளிக்கமாட்டாது. எடுத்த எடுப்பில் நிர்வகிப்பதற்குச் சிறிது கூடிய செலவானதாகவும். விளங்கிக் கொள்வதற்குக் கூடிய சிக்கலானதாகவும் தோன்றுகின்ற ஒரு முறைமை நீண்டகால நோக்கில் நாட்டின் உறுதிப்பாட்டையும் சன்னாயக வலிதாக்குதலுக்கான ஆக்கமுறையான போக்கையும் உறுதிப்படுத்துவதற்கு உதவக்கூடும்.

“சர்வதேச நியமங்களை” கவனத்திற் கொள்ளல்

இறுதியாக, தேர்தல் முறைமைகளின் வடிவம் இன்று, அரசியல் விடயங்களின் நிலையை மாற்றுகின்ற பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் வேறு வகைகளிலான சட்டச் சாதனங்கள் என்பவற்றின் குழலில் இடம்பெறுகின்றது. தேர்தல்களுக்கு அனைத்துலகாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களின் பூரணமான தொகுதியொன்று இல்லாதபோதிலும், அந்தகைய நியமங்கள், வயது வந்தோருக்கான சர்வசன வாக்குமை, இரகசிய வாக்குச்சீட்டு, கட்டாயப்படுத்தலிலிருந்து சுதந்திரம், ஒருவருக்கு ஒரு வாக்கென்ற கோட்பாட்டின் மீதான பற்றியுறி என்பவற்றுக்கு உத்தரவாதமளிக்கின்ற சுதந்திரமான, நியாயமான, காலந்தவறாத தேர்தற் கோட்பாடுகளை உள்ளடக்குகின்றனவென்பதில் கருத்தொருமைப்பாடுள்ளது. தேர்தல் முறைமைகளால் நிலைமாற்றப்படும், எல்லாப் பிரசைகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம், பெண்களினதும் ஆண்களினதும் சமத்துவம், சிறுபாள்மைகளின் உரிமைகள், வலது குறைந்தவற்களுக்கு விசேட சலுகைகள் போன்ற விடயங்களின் முக்கியத்துவம் அதிகரித்த அளவில் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இவை 1948 அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் மற்றும் 1966 குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை போன்ற சர்வதேச சட்டச் சாதனங்களால் விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

விவாதச் செயல்முறையும் மாற்றமும்

தேர்தல் முறைமையொன்று வடிவமைக்கப்படும் செயல்முறையானது, அதன் விளைவான முறைமையின் வகையிலும், அரசியல் நிலைமைக்கு அதன் பொருத்தமான தன்மையிலும், இறுதியில் அது அனுபவிக்கவுள்ள சட்ட நிலையினதும் மக்கள் ஆதரவினதும் அளவிலும் பெரும் விளைபயனைக்

தேர்தல் முறைமைகளின் வடிவம் இன்று, அரசியல் விடயங்களை நிலைமாற்றுகின்ற பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் வேறு வகைகளிலான சட்டச் சாதனங்கள் என்பவற்றின் குழலில் இடம்பெறுகின்றது. தேர்தல்களுக்கு அனைத்துலகாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களின் பூரணமான தொகுதியொன்று இல்லாதபோதிலும், அந்தகைய நியமங்கள், வயது வந்தோருக்கான சர்வசன வாக்குமை, இரகசிய வாக்குச்சீட்டு, கட்டாயப்படுத்தலிலிருந்து சுதந்திரம், ஒருவருக்கு ஒரு வாக்கென்ற கோட்பாட்டின் மீதான பற்றியுறி என்பவற்றுக்கு உத்தரவாதமளிக்கின்ற சுதந்திரமான, நியாயமான, காலந்தவறாத தேர்தற் கோட்பாடுகளை உள்ளடக்குகின்றனவென்பதில் கருத்தொருமைப்பாடுள்ளது. தேர்தல் முறைமைகளால் நிலைமாற்றப்படும், எல்லாப் பிரசைகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம், பெண்களினதும் ஆண்களினதும் சமத்துவம், சிறுபாள்மைகளின் உரிமைகள், வலது குறைந்தவற்களுக்கு விசேட சலுகைகள் போன்ற விடயங்களின் முக்கியத்துவம் அதிகரித்த அளவில் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இவை 1948 அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் மற்றும் 1966 குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை போன்ற சர்வதேச சட்டச் சாதனங்களால் விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் முறைமைகள் புதிய அரசியல், மக்களியல் மற்றும் சட்டவாக்கப் போக்குகளுக்கும் தேவைகளுக்கும் போதியளவு இசைவுடையனவாக வேண்டுமாயின் காலப்போக்கில் அவை தவிர்க்க முடியாதவாறு தம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு நெருக்கடியில் மத்தியில் கேள்விகளுக்குப் பதிலளித்தலைவிட, மாற்றத்தை ஊக்குவிக்கின்ற வேண்டியில் அவற்றுக்குப் பதிலளித்தல் நல்லது.

கொண்டுள்ளது. தேர்தல் முறைமை வடிவம் புற்றிய சில முக்கிய கேள்விகளாவன : அரசியல் மற்றும் சட்டக் கட்டமைப்பினுள் மறுசீரமைப்புக்கும் திருத்தத்துக்குமாக அமைக்கப்பட்டுள்ள நுட்பமுறைகள் எவை? முன்மொழியப்பட்ட ஒரு புதிய அல்லது திருத்தப்பட்ட முறைமை சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்படுதலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கலந்தாராய்வு மற்றும் உரையாடற் செயல்முறை எது? மாற்றத்தைத் தீர்மானித்ததன் பின்னர் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது?

சட்டநுட்பமுறைகள், உரையாடல் மற்றும் மறுசீரமைப்பையும் திருத்தத்தையும் செயற்படுத்துதல்

ஒரு நாட்டின் அரசாங்கமுறைமை செயற்படுகின்ற முறையில் நிலைமாற்றத்தை ஏற்படுத்துகின்ற உச்சாளவு முக்கியமான ஏற்பாட்டமைப்பாகத் தேர்தல் முறைமைகள் இருந்த போதிலும் சம்பிரதாயப்படி அவை ஆகவும் உயர்ந்த சட்டமூலமாக விளங்கும் அரசியலமைப்புகளில் முறைப்படி குறித்துரைக்கப்படவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் இது மாற்ற தொடங்கியுள்ளது. அரசியலமைப்பு ஏற்பாடுகள் வழமையாகச் சாதாரண சட்டங்களைவிட மாற்றுவதற்கு மிகக் கடினமானவை. இலகுவாக மாற்றப்படுவதிலிருந்து அத்தகைய முறைமைகளைத் தடுத்துக்காக்கின்றனவாக, சட்டசபையில் ஒரு விசேட பெரும்பான்மை, ஒரு தேசிய மக்கள் தீர்ப்பு அல்லது வேறு ஏதேனும் உறுதிப்படுத்துகின்ற நுட்பமுறை என்பவை வழமையாகத் தேவைப்படுகின்றன.

எனினும் தேர்தல் முறைமை புற்றிய விவரங்கள் இப்போதும் பெரும்பாலும் வழக்கமான சட்டங்களில் காணப்படுவதனால் அவை சட்டசபையில் சாதாரண பெரும்பான்மை மூலம் மாற்றப்படலாம். இது பொதுமக்களின் அபிப்பிராயத்திலும் அரசியல் தேவைகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு முறைமையைக் கூடிய இசைவுடையதாக்குகின்ற அனுகூலத்தைக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் சட்ட சபையிலுள்ள பெரும்பான்மகள் தமக்கு அரசியல் அனுகூலம் பெறும்பொருட்டு ஒரு தலைப்பட்சமாக முறைமைகளை மாற்றுகின்ற ஆயத்தையும் இது கொண்டுள்ளது.

தேர்தல் முறைமைகள் புதிய அரசியல், மக்களியல் மற்றும் சட்டவாக்கப் போக்குகளுக்கும் தேவைகளுக்கும் போதியளவு இசைவுடையனவாக வேண்டுமாயின் காலப்போக்கில் அவை தவிர்க்க முடியாதவாறு தம்மை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். எனினும் முறைமையொன்று தாபிக்கப்பட்டதன் பின்னர் அதிலிருந்து பயன்தைவர்கள் மாற்றத்தைப் பெரும்பாலும் எதிர்க்கக்கூடும். பெரும் அரசியல் நெருக்கடியொன்று ஊக்கியாகச் செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஓரங்களில் மாற்றம் ஏற்படுமேயன்றி அடிப்படை மறுசீரமைப்பு இடம்பெறாது. எனவே முதல் தடவையிலேயே முறைமையை இயன்றளவு திருத்தமானதாக்கிக் கொள்ளல் பயனுடையது.

ஒரு குறிப்பிட்ட தேர்தல் முறைமை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை விளங்கிக் கொள்கின்ற மக்களின் எண்ணிக்கை உயர்குடியெட்டரங்களிலும் பொதுவாகச் சமுதாயத்திலும் மிகவும் மட்டுப்படுத்தப்பாதாயிருக்கக் கூடும். நடைமுறையில்

தேர்தல் முறைமைகளின் செயற்பாடு எனிதில் காணத்தக்கதாக அவற்றின் விவரம் தொடர்பான அற்ப விடயங்களில் பெருமளவுக் குத்தங்கியிருக்கக்கூடுமென்ற நிகழ்வினால் இது மேலும் சிக்கலாகின்றது. எனவே அவற்றை முழுமையாக அராய்ந்து சட்டவிவரங்களை விளக்குதலும், உதாரணமாகத் தேர்தல் மாவட்டங்கள் மீது முன்மொழிவுகளின் தேர்ந்தெடியும் தாற்பிரயங்களையும் காட்டுவதற்கு அல்லது அரசியற் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தின் மீது ஏற்படும் வாய்ப்படைய தாக்கத்தைக் காட்டுவதற்கு, தொழில்நுட்பக் கருத்துருக்களையும் போலியிருக்களையும் செய்தலும் பயனுடையதாபிருக்கும். தற்செயல் நிகழ்வுகள் எல்லாம் உள்ளடக்கப்படுதலை உறுதிப்படுத்துவதற்கும், வெளிப்படையாக எனிதில் ஏற்படமுடியாத விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கும் கூடத் தொழில்நுட்பப் போலியிருக்களைப் பயன்படுத்த முடியும். பின்னர் ஒரு நெருக்கடியின் மத்தியில் கேள்விகளுக்குப் பதிலளித்தலை விட மாற்றுத்தை ஊக்குவிக்கின்ற வேளையில் அவற்றுக்குப் பதிலளித்தல் நல்லது.

வாக்காளர் ஈடுபாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள், உதாரணமாக வாய்ப்புள்ள ஒரு புதிய முறைமையின் கீழ் போலித் தேர்தல்களில் பங்குபற்றுவதற்குப் பொதுமக்களை அழைத்தலானது, ஊதகங்களின் கவனத்தைக் கவர்ந்து புதிய முன்மொழிவுகள் தொடர்பில் பரிச்சயத்தை அதிகரிக்கக்கூடும். அவை புதிய முறைமை உருவாக்கக் கூடிய பிரச்சினைகளை - எடுத்துக்காட்டாக, வாக்குச் சீட்டுகள் தொடர்பில் வாக்காளர்களின் சிரமம் - அடையாளம் காணபதற்கும் உதவக்கூடும்.

புதிய முறைமை எவ்வாறு செயற்படுகின்றதென்று எல்லாப் பங்கேற்பாளர்களுக்கும் விளக்குவதற்கான தீவிர வாக்காளர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களுடனும் பயன்படுத்துபவருக்கு உகந்த செயற்படுத்தும் ஒழுங்குவிதிகளின் வடிவத்துடனும் உடன்பாடுதனும் தான் மாற்றச் செயல்முறை பூரணமாகின்றது. ஆக்கடிய பயனுறுதியுள்ள வாக்காளர் கல்விக்கு - அந்தடந் தேர்தல் நிருவாகக் கல்விக்கு - காலமெடுக்கும். எனினும் ஒரு புதிய முறைமையின் கீழ் தேர்தலொன்றை ஒழுங்கு செய்கின்ற ஒரு தேர்தல் ஆணைக்குமுடியுக்குக் காலம் பெரும்பாலும் தட்டுப்பாட்டாயிருக்கும். நல்ல பேச்சுவார்த்தையாளர்கள் அனைவரும் இறுதி உடன்பாடொன்று எட்டப்படும் முன்னர் நேர அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றன. ஒரு புதிய தேர்தல் முறைமை அரசியற் செயற்படுநர்களுக்கிடையில் கடும் பேச்சுவார்த்தையின் விளைவாக இருக்கின்றவிடத்து இது குறிப்பாக உண்மையானதாக இருக்க முடியும். இருந்த போதிலும் ஒரு விவேகமான தேர்தல் ஆணைக்கும் இயன்றவரை முன்னதாக இயன்றவரை அதிகமானவற்றை ஆயத்தப்படுத்த வேண்டும்.

தேர்தல் முறைமைத் தெரிவுகள்

ஒரு புதிய தேர்தல் முறைமையில் எந்தப்பட வேண்டிய முக்கிய இலக்குகள் பற்றியும் தவிரிக்க வேண்டிய முக்கிய இடறுகுழிகள் பற்றியும் ஒரு முடிவுக்கு வந்த பின்னர் இவ்விலக்குகளை எப்த உதவுவதற்குப் பயன்படுத்தக்கூடிய தேர்தல் முறைமை வடிவக் கருவிகளின் தொகுதியொன்றுள்ளது. அத்தொகுதி

தேர்தல் முறைமைகளில் எண்ணிறந்த நுணுக்கவிவர வேறுபாடுகள் உள்ளன. எனினும் அவற்றை 12 பிரதான முறைமைகளாகப் பிரிக்கலாம்.

இம்முறைமைகளில் பெரும்பாலானவை முன்று பரந்த குடும்பங்களினுள் அடங்குகின்றன - பன்மை / பெரும்பான்மை முறைமைகள், விகிதாசார முறைமைகள் மற்றும் கலப்பு முறைமைகள்

பன்மை / பெரும்பான்மை முறைமைகளின் மூலக்கோட்பாடு எனிமையானது. வாக்குகள் அளிக்கப்பட்டு மொத்தம் கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகக்கடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் வெற்றிபெற்றனவாக அறிவிக்கப்படுகின்றது.

தேர்தல் முறைமையொன்று வடிவமைக்கப்படும் செயல்முறையானது, அதன் விளைவான முறைமையின் வகையிலும், அரசியல் நிலைமைக்கு அதன் பொருத்தமான தன்மையிலும், இறுதியில் அது அனுபவிக்கவீள் எட்டால் முறைமைகளில் மக்கள் ஆதரவின்தும் அளவிலும் பெரும் விளைபயனைக் கொண்டுள்ளது.

ஏனையவற்றுடன், தேர்தல் முறைமைக் குடும்பமும் வகையும், மாவட்டப் பரும அளவு, அரசியற் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் சாஸ்புப் பங்கு, வாக்குச் சட்டின் தோற்றும், தேர்தல் தொகுதி எல்லைகளை வகுப்பதற்கான நடைமுறைகள், தேர்தல் பதிவு நட்புமுறைகள், தேர்தல்களின் சரிநேர முன்னேற்பாடும் ஒரே காலத்ததாக அவற்றை நடத்துதலும், கோட்டாக்கள் மற்றும் வேறு விசேட ஏற்பாடுகள் என்பவற்றையும் உள்ளடக்குகின்றது. இக்கருவிகள் வெவ்வேறு சேர்க்கைகளில் வெவ்வேறு வகைகளில் செயற்படும். வெற்றிடமொன்றில் தினிக்கக்கூடிய தனியொரு “சரியான தீர்வு” ஒரு போதுமில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தல் பயனுள்ளது.

தேர்தல் முறைமைகளில் எண்ணிற்றத் நுணுக்க விவர வேறுபாடுகள் உள்ளன. எனினும் அவற்றை 12 பிரதான முறைமைகளாகப் பிரிக்கலாம். இம் முறைமைகளில் பெரும்பாலானவை மூன்று பரந்த குடும்பங்களினுள் அடங்குகின்றன - பன்மை / பெரும்பான்மை முறைமைகள், விகிதாசார முறைமைகள் மற்றும் கலப்பு முறைமைகள். இம் முறைமைகள் எல்லாம் 2005 மே மாதத்தில் வெளியிடப்பட்ட “தேர்தல் முறைமை வடிவம் : புதிய சர்வதேச ஜிடியா கையேடு (Electoral System Design; The New International IDEA Hand Book) என்ற நூலில் ஆழமாக ஆராயப்பட்டுள்ளன.

ஜின்து முறைமைகள் ஏனையவற்றை விடக் கூடுதலாகப் பெருமளவு பொதுவில் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன : பன்மை / பெரும்பான்மை முறைமைக் குடும்பத்தினுள் அடங்குகின்ற முதலில் கம்பத்தைக் கடத்தல் (FPTP) மற்றும் இரு சுற்று முறைமை (TRS), விகிதாசார முறைமைக் குடும்பத்தினுள் அடங்குகின்ற பட்டியல் விகிதாசாரப் பிரதிநிதித்துவம், கலப்பு முறைமைக் குடும்பத்தினுள் அடங்குகின்ற கலப்பு உறுப்பினர் விகிதாசாரம் (MMP) மற்றும் சமாந்தரம்.

பன்மை / பெரும்பான்மை முறைமைகள்

பன்மை / பெரும்பான்மை முறைமைகளின் மூலக் கோட்பாடு எளிமையானது, வக்குகள் அளிக்கப்பட்டு மொத்தம் கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் வெற்றி பெற்றனவாக அறிவிக்கப்படுகின்றது. (இதற்கு மேலதிக நிபந்தனைகளும் இருக்கக் கூடும்.) எனினும் நடைமுறையில் இதனைச் சாதிக்கும் முறை பரந்த அளவில் வேறுபடுகின்றது.

முதலில் கம்பத்தைக் கடத்தல் தான் (FPTP) பன்மை / பெரும்பான்மைத் தேர்தல் முறைமையின் ஆகவும் எளிமையான வடிவம். வேறு எந்த வேட்பாளரையும் விடக் கூடிய வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர் தான், அவ்வாக்குகளின் எண்ணிக்கை செல்லுபடியான வாக்குகளின் அறுதிப் பெரும்பான்மையாக இல்லாவிடினும் கூட, வெற்றிபெற்ற வேட்பாளராகின்றனர். இம் முறைமை ஒற்றை - உறுப்பினர் மாவட்டங்களைப் பயன்படுத்துகின்றது. வாக்காளர்கள் அரசியற் கட்சிகளுக்கன்றி வேட்பாளர்களுக்கே வாக்களிக்கின்றனர்.

பன்மை / பெரும்பான்மை முறைமையில் ஒன்றான இரு சுற்று முறைமையில் (TRS) முதலாவது தேர்தல் சுற்றில் வேட்பாளர் எவரும் ஒரு

குறிப்பிட்ட வாக்குகளின் மட்டத்தை, பெருமளவு பொதுவாக ஓர் அறுதிப் பெரும்பான்மையை (50 சதவீதம் சக ஒன்று) எட்டாதிருந்தால், இரண்டாவது தோதலூன்று நடத்தப்படுகின்றது. இரு கற்று முறைமையொன்று பெரும்பான்மை - பன்மை வடிவத்தை எடுக்கக் கூடும். அதில் இரண்டுக்குக் கூடிய வேட்பாளர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிடுவதுடன் இரண்டாவது சுற்றில் ஆகக்கூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெல்கின்றவர், அவ்வெண்ணிக்கை ஓர் அறுதிப் பெரும்பான்மையாக இருந்தாலுங்சுரி, இல்லாது விடினுங்சுரி, தெரிவு செய்யவும் படுகின்றார், அல்லது அது முதலாவது சுற்றில் உச்சத்திலுள்ள இரு வேட்பாளர்கள் மட்டும் இரண்டாவது சுற்றில் போட்டியிடுகின்ற இரண்டாவது போட்டிப் பெரும்பான்மை வடிவத்தை எடுக்கக் கூடும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ (PR) முறைமைகள், வாக்குகளில் ஒரு கட்சியின் பங்கை சட்டசபையில் அதற்கொத்த விகிதாசாரமான ஆசனங்களாக மாற்றுகின்ற விழிப்புணர்வுடன் வடிவமைக்கப்படுகின்றன. விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது, ஒரேயொரு தடவை தெரியப்பட்ட தனியோர் ஆசனத்தை விகிதாசாரப்படி பிரித்தல் சாத்தியமற்றது. சில நாடுகளில் முழு நாடும் ஒரு பல் உறுப்பினர் மாவட்டமாக அமைகின்றது. ஏனைய நாடுகளில் தேர்தல் மாவட்டங்கள் மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன அல்லது தேர்தல் மாவட்டங்களுக்காக அனுமதிக்கக்கூடிய ஒரு தொடர்விசையான அளவுகள் வகுத்துரைக்கப்படுகின்றன.அவற்றை வரையறை செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குமுக்கு வழங்கப்படுகின்றது.

ஒரு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு கூடியதாகவும் சட்டசபையில் பிரதிநித்துவம் பெறுவதற்குத் தேவைப்படும் கீழ் எல்லை எவ்வளவு குறைந்ததாகவும் இருக்கின்றதோ அவ்வளவு கூடிய விகிதாசாரமானதாகத் தேர்தல் முறைமை இருக்குமென்பதுடன் சிறிய சிறுபான்மைக் கட்சிகள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவ (List PR) முறைமையின் கீழ் பல உறுப்பினர் தேர்தல் மாவட்டமான்றுக்கு ஒவ்வொரு கட்சியும் அல்லது குழுவும் வேட்பாளர்களின் பட்டியலொன்றைச் சமர்ப்பிக்கின்றது. வாக்காளர்கள் ஒரு கட்சிக்கு வாக்களிக்கின்றனர். கட்சிகள் வாக்குகளில் அவற்றின் ஒட்டுமொத்தப் பங்குக்கு விகிதாசாரமான ஆசனங்களைப் பெறுகின்றன. “முடிய பட்டியல்” முறைமைகளில் பட்டியல்களில் வேட்பாளர்களின் நிலை ஒழுங்கின்படி வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பட்டியல்களிலிருந்து தெரிவுசெய்யப்படுகின்றனர். திறந்த பட்டியல் முறைமைகளில் வாக்காளர்கள் தனிப்பட்ட விருப்புத் தெரிவுகளைக் குறிப்பதன் மூலம் ஒழுங்கில் மாறுதல் உண்டுபண்ண முடியும்.

திறந்த பட்டியல் வி.பி. முறைமை வாக்காளர்களுக்கு வேட்பாளரின் தெரிவு தொடர்பில் மிகக் கூடிய அளவு சுதந்திரம் அளிக்கின்ற அதேவேளையில் விரும்பத்தகாத பக்கவிளைவுகளையும் கொண்டிருக்கக் கூடும். ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் செயல்விளைவில் ஒருவரோடொருவர் வாக்குகளுக்காகப் போட்டியிடுவதனால் திறந்த பட்டியல் வி.பி. உள்ளகக் கட்சி முரண்பாட்டுக்கும் கூறுபடுதலுக்கும் வழிவகுக்கக்கூடும். அது வேட்பாளர்களின் பல்வகைமையை

விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறைமைகள், வாக்குகளில் ஒரு கட்சியின் பங்கை சட்டசபையில் அதற்கொத்தவிகிதாசாரமான ஆசனங்களாக மாற்றுகின்ற விழிப்புணர்வுடன் வடிவமைக்கப்படுகின்றன.

ஒரு விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறைமை நடைமுறையில் எவ்வாறு செயற்படுமென்பதைத் தீர்மானிப்பதில் மாவட்டப் பரும அளவு அனேக வழிகளில் குறிப்பாக, வாக்களாக்களுக்கும் தெரிவிசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பின் வலிமையிலும் தேர்தல் பெறுபோகவின் ஒட்டுமொத்த விகிதாசாரத்தன்மையிலும், முக்கிய காரணியாக விளங்குகின்றது.

ஒரு வி.பி. முறைமை நடைமுறையில் எவ்வாறு செயற்படுமென்பதைத் தீர்மானிப்பதில் மாவட்டப் பரும அளவு அனேக வழிகளில் குறிப்பாக, வாக்களாக்களுக்கும் தெரிவிசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பின் வலிமையிலும் தேர்தல் பெறுபோகவின் ஒட்டுமொத்த விகிதாசாரத்தன்மையிலும், முக்கிய காரணியாக விளங்குகின்றது.

அனேக நாடுகளில் தேர்தல் மாவட்டங்கள் முன்னமேயுள்ள நிருவாகப் பிரிவுகளை, ஒரு வேளை அரச அல்லது மாகாண எல்லைகளை, பின்பற்றுகின்றன. எனவே அவற்றின் அளவில் பரந்த வேறுபாடுகள் இருக்கக்கூடும். எனினும் இவ்வண்ணுக்குமறை தேர்தல்களுக்காக மேலதிக எல்லைகள் வகுக்கப்படுகின்ற தேவையை நீக்குவதுடன், நடைமுறையிலுள்ள இனங்காணப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூகங்களைத் தேர்தல் மாவட்டங்களுடன் தொடர்புபடுத்தலையும் சாத்தியமாக்கக் கூடும்.

மாவட்டமொன்றில் ஒரு கட்சியிலிருந்து ஒரு வேப்பாளர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டால் அவ்வேப்பாளர் பெரும்பாலும் அணாகவும் மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை இன அல்லது சமூகக் குழுவைச் சேர்ந்த ஓர் உறுப்பினராகவும் இருக்கக் கூடும். இரண்டு பேர் அல்லது அதற்குக் கூடியவர்கள் தெரிவு செய்யப்பட்டால் அரசியற் கட்சிகளால் முன்வைக்கப்படும் சமநிலையான கட்சி வேப்பாளர் பட்டியல்கள் கூடிய விளையப்பைக் கொண்டனவாக, கூடிய பெண்களும் சிறுபான்மைகளைச் சேர்ந்த கூடிய வேப்பாளர்களும் வெற்றிபெறுதலைச் சாத்தியமாக்கக் கூடும்.

எல்லாத் தேர்தல் முறைமைகளுக்கும் பிரதிநிதித்துவத்துக்கான கீழ் எல்லைகள் உள்ளன. அதாவது, ஒரு கட்சி பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்குத் தேவையான ஆகக்குறைந்த ஆதரவு மட்டம். கீழ் எல்லைகள் சட்டபூர்வமாக விதிக்கப்படலாம். (முறைசார்ந்த கீழ் எல்லைகள்) அல்லது தேர்தல் முறைமையின் ஒரு கணிதப் பண்பாக இருக்கலாம். (செயல்விளைவான அல்லது இயல்பான கீழ் எல்லைகள்) ஒரு முறைசார்ந்த கீழ்எல்லை வி.பி. முறைமையை வரையறை செய்கின்ற அரசியலமைப்பில் அல்லது சட்ட ஏற்பாடுகளில் எழுதப்படுகின்றது. ஒரு செயல்விளைவான அல்லது இயல்பான கீழ் எல்லை முறைமையின் அம்சங்களின் ஒரு கணிதத் துணைப் பயனாக உருவாக்கப்படுகின்றது. இவற்றில் மாவட்டப் பரும அளவு தான் மிக முக்கியமானது. உதாரணத்திற்கு நான்கு ஆசனங்களைக் கொண்ட ஒரு மாவட்டம் வி.பி. முறைமையைப் பயன்படுத்துகின்ற போது வாக்குகளில் 20 சத வீதத்துக்குக் கூடியதைப் பெறுகின்ற வேப்பாளர் எவரும் தெரிவிசெய்யப்படுவதுடன் சமர் 10 சதவீதத்துக்குக் குறைந்த (கட்சிகளினதும் வேப்பாளர்களினதும் வாக்காளர்களினதும் ஒழுங்கமைவைப் பொறுத்துச் சரிநுட்பமான தொகை வேறுபடும்) வாக்குகளைப் பெறும் வேப்பாளர் எவரும் தெரிவு செய்யப்படும் சாத்தியமற்றவராகவும் இருக்கக் கூடும்.

கலப்பு முறைமைகள்

கலப்புத் தேர்தல் முறைமைகள் பன்மை /பெரும்பான்மை தேர்தல் முறைமை மற்றும் வி.பி. தேர்தல் முறைமை ஆகிய இரண்டினதும் சாதகமான இயற்பண்புகளை ஒன்றுசேர்க்க முனைகின்றன. ஒரு கலப்பு முறைமையில் வெவ்வேறு குத்திரங்களைப் பயன்படுத்துகின்ற இரு தேர்தல் முறைமைகள் ஒருங்கீ அருகருகாகச் செய்தபடுகின்றன. ஒரே வாக்காளர்களால் அளிக்கப்படும் வாக்குகள் இரு முறைமைகளின் கீழும் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்குப் பங்களிக்கின்றன. அம் முறைமைகளில் ஒன்று பன்மை /பெரும்பான்மை முறைமை, அதுவும் வழக்கமாக முதலில் கம்பத்தைக் கடத்தல் (FPTP) மற்றது ஒரு பட்டியல் வி.பி. (List PR) முறைமை கலப்பு முறைமையில் இரு வகைகள் உள்ளன.

கலப்பு உறுப்பினர் விகிதாசாரம் (MMP) என்பது, வாக்காளர்களால் வெளிப்படுத்தப்படும் தெரிவுகள் இரு வெவ்வேறு முறைமைகள் - ஒரு பட்டியல் வி.பி. முறைமை மற்றும் (வழையாக) ஒரு பன்மை /பெரும்பான்மை முறைமை - ஊடாகப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கலப்பு முறைமையாகும். இதில் பன்மை / பெரும்பான்மை முறைமையின் பெறுபோகவிலுள்ள விகிதாசார முரண்பாட்டைப் பட்டியல் வி.பி. முறைமை ஈடுசெய்கின்றது.

ஒரு சமாந்தர முறைமை என்பது வாக்காளர்களால் வெளிப்படுத்தப்படும் தெரிவுகள் இரு வெவ்வேறு முறைமைகள் - ஒரு பட்டியல் வி.பி. முறைமை மற்றும் (வழையாக) ஒரு பன்மை /பெரும்பான்மை முறைமை - ஊடாகப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கலப்பு முறையாகும். எனினும் இதில் முதலாவது முறைமையின் கீழ் ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இரண்டாவது முறைமையில் பெறுபோகவைக் கணிப்பதற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமை பொதுவாக விகிதாசாரமான விளைவுகளை ஏற்படுத்துகின்ற அதே வேளையில் சமாந்தர முறைமை அளிக்கின்ற விகிதாசாரம் பன்மை / பெரும்பான்மை முறைமையினதும் வி.பி. முறைமையினதும் விகிதாசாரங்களுக்கு இடைபட்டதாக இருக்கக் கூடும்.

தேர்தல் முறைமைகளின் நன்மைகளும் தீமைகளும்

முக்கியமான தேர்தல் முறைமைகளின் நன்மைகளையும் தீமைகளையும் அட்டவணை சுருக்கிக் காட்டுகின்றது. இவை சந்தர்ப்பத்துக்கேற்றவாறு வேறுபடக்கூடும் என்பதனையும் பெருந்தொகையான காரணிகளில் தங்கியுள்ளன என்பதனையும் மனதில் கொள்ள வேண்டியது முக்கியம். எடுத்துக்காட்டாக, முதலில் கம்பத்தைக் கடத்தல் (FPTP) முறைமையின் கீழ் வாக்களிக்க வருவோர் தொகை உண்மையில் உயர்வாக இருக்கக் கூடும். ஒரு பட்டியல் வி.பி. முறைமை ஒரு சனாதிபதிக்குப் பலமான சட்டசபை ஆதரவை உருவாக்க முடியும். அத்துடன் ஒரு சூழலில் அல்லது ஒரு கட்சியால் ஒரு நன்மையாக காணப்படுவது வேற்றாரு சூழலில் அல்லது வேற்றாரு கட்சியால் பாதகமானதாக நோக்கப்படலாம். எனினும் தேர்தல் முறைமையின் தெரிவின் சாத்தியமான

கலப்புத் தேர்தல்
முறைமைகள் பன்மை/
பெரும்பான்மைத் தேர்தல்
முறைமை மற்றும்
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்
தேர்தல் முறைமை ஆகிய
இரண்டினதும் சாதகமான
இயற்பண்புகளை ஒன்று
சேர்க்க முனைகின்றன.

தாற்பரியங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அட்வணை உண்மையில் தருகின்றது. அது, ஒவ்வொரு வகைத் தேர்தல் முறைமையினுள்ளும் காணப்படும் விவரம் தொடர்பான வேறுபாடுகளின் விளைவுகளின் பின்னரும் கூட, தேர்தல் முறைமைத் தெரிவுக்கும் அரசியல் ரீதியான /நிறுவனாதியான விளைவுக்கும் இடையிலான தொடர்பையும் சுட்டிக்காட்டுகின்றது.

பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவம்

நன்மைகள்	தீமைகள்
<p>விகிதாசாரத் தன்மை</p> <p>உட்படுத்துகின்றமை</p> <p>சிறுபான்மைப் பிரதிநிதித்துவம்</p> <p>குறைந்தளவு வீணான வாக்குகள்</p> <p>பெண் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதற்கு இலகுவானது</p> <p>எல்லைகள் வகுப்பதற்கான தேவையில்லை (அல்லது குறைவு)</p> <p>உப தேர்தல்கள் நடத்தத் தேவையில்லை.</p> <p>நேரில் வராதவர் வாக்களிப்பை எளிதாக்குகின்றது.</p> <p>ஏற்றைக் கட்சிப் பிராந்தியங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.</p> <p>வாக்களிப்போர் எண்ணிக்கை பெரும்பாலும் உயர்வாய் இருக்கும்</p>	<p>வலுவற்ற புவியியல் ரீதியான பிரதிநிதித்துவம்</p> <p>வகைப்பொறுப்புப் பிரச்சினைகள்</p> <p>பெரும்பாலும் சனாதிபதி முறைமைகளில் சனாதிபதிக்கு வலுக்குறைவான சட்டசபை ஆதரவு பாரானுமன்ற முறைமைகளில் கூட்டு அல்லது சிறுபான்மை அரசாங்கங்கள் கூடிய சாத்தியமானவை</p> <p>அரசியற் கட்சிகளுக்குப் பெருமளவு அதிகாரம் அளிக்கப்படுகின்றது. சட்டசபையில் தீவிரப்போக்குக் கட்சிகள் உள்ளடக்கப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.</p> <p>ஒரு கட்சியை அதிகாரத்திலிருந்து தாக்கியெறிவதற்கு முடியாதுள்ளமை.</p>

முதலில் கம்பத்தைக் கடத்தல்

நன்மைகள்	தீமைகள்
<p>பலமான புவியியல் ரீதியான பிரதிநிதித்துவம் வகைப்பொறுப்பைச் செயற்படுத்தலை இலகுபடுத்துகின்றது.</p> <p>விளங்கிக் கொள்வதற்கு எளிமையானது.</p> <p>வாக்காளர்களுக்கு ஒரு தெளிவான தெரிவை வழங்குகின்றது.</p> <p>ஓர் ஒத்திசைவான எதிர்கட்சியை ஊக்குவிக்கின்றது.</p> <p>தீவிர போக்குக் கட்சிகளை விலக்குகின்றது.</p> <p>வேட்பாளர்களுக்கிடையில் தெரிவைச் செய்வதற்கு வாக்காளர்களுக்கு இடமளிக்கின்றது.</p> <p>சனாதிபதி ஆட்சி முறைமைகளில் சனாதிபதிக்குப் பலமான சட்டசபை ஆதரவு கிடைக்கக் கூடிய சாத்தியப்பாடு.</p> <p>பாராஞ்சுமற்ற முறைமைகளில் பெரும்பான்மை அரசாங்கங்கள் அமைக்கக் கூடிய சாத்தியப்பாடு.</p>	<p>சிறுபான்மைக் கட்சிகளை விலக்குகின்றது.</p> <p>சிறுபான்மை இனங்களை விலக்குகின்றது பெண்களை விலக்குகின்றது.</p> <p>அனேக வீணான வாக்குகள் உபதேர்தல்கள் அடிக்கடி தேவைப்படும்.</p> <p>எல்லை நிர்ணயம் தேவைப்படுகின்றது தேர்தலில் கட்சிநலன் நோக்கிய திருகுதாளங்களுக்கு வழிவகுக்கக்கூடும் நேரில்வராதவர் வாக்களிப்புக்கு ஏற்பாடுசெய்தல் சிரமமானது.</p>

இரு சுற்று முறைமை

நன்மைகள்	தீமைகள்
<p>வாக்காளர்களுக்கு ஒரு தெரிவுக்கான இரண்டாவது சந்தர்ப்பமொன்றை வழங்குகின்றது</p> <p>வேறு அநேக பன்மை / பெரும்பான்மை முறைகளைவிட வாக்குப் பிரிதல் குறைவு விளங்கிக் கொள்வதற்கு எளிமையானது</p>	<p>எல்லை நிர்ணயம் தேவைப்படுகின்றது செலவுகூடியதும் பெரும்பாலும் நிருவாகச் சவால் மிக்கதுமான இரண்டாவது சுற்றுத் தேவைப்படுகின்றது.</p> <p>உபதேர்தல்கள் அடிக்கடி தேவைப்படும் தேர்தலுக்கும் முடிவுகள் வெளியிடப்படுவதற்கும் இடையில் நீண்ட நேர காலம் விகிதாசார முரண்பாடு கட்சி முறைமைகளைக் கூறுபடுத்தக்கூடியது ஆழமாகப் பிரிவுபட்ட சமுதாயங்களின் உறுதிப்பாட்டைக் குலைக்கக் கூடியது</p>

சமாந்தர முறைமை

நன்மைகள்	தீமைகள்
<p>உட்படுத்துகின்ற தன்மை</p> <p>சிறுபான்மைகளின் பிரதிநித்துவம்</p> <p>தூய பட்டியல் வி.பி. முறைமையைவிடக் கட்சி கூறுபடல் குறைவு</p> <p>ஏனைய மாற்றுக்களை விட உடன்படுவதற்கு இலகுவானது.</p>	<p>சிக்கலான முறைமை</p> <p>எல்லை நிரணயம் தேவைப்படுகின்றது</p> <p>உப தோதல்கள் அடிக்கடி தேவைப்படும்</p> <p>இரு வகுப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை உருவாக்கக்கூடும்</p> <p>உபாயகர வாக்களிப்பு</p> <p>பட்டியல் வி.பி. முறைமையைவிட நேரில்வராதவர் வாக்களிப்புக்கு ஏற்பாடுசெய்தல் கூடிய கஷ்டமானது</p> <p>ஒட்டுமொத்த விகிதாசாரத் தன்மைக்கு உத்தரவாதமளிக்க மாட்டாது</p>

கலப்பு உறுப்பினர் விகிதாசாரம்

நன்மைகள்	தீமைகள்
<p>விகிதாசாரத்தன்மை</p> <p>உட்படுத்துகின்றதன்மை</p> <p>புவியியல் ரீதியான பிரதிநிதித்துவம்</p> <p>வகைப்பொறுப்புள்ளமை</p> <p>குறைந்தளவு வீணான வாக்குகள்</p> <p>ஏனைய மாற்றுக்களைவிட உடன்படுவதற்கு இலகுவானதாக இருக்கக்கூடும்.</p>	<p>சிக்கலான முறைமை</p> <p>எல்லை நிரணயம் தேவைப்படுகின்றது</p> <p>உப தோதல்கள் அடிக்கடி தேவைப்படும்</p> <p>இரு வகுப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை உருவாக்கக்கூடும்</p> <p>உபாயகர வாக்களிப்பு</p> <p>பட்டியல் வி.பி. முறைமையை விட நேரில்வராதவர் வாக்களிப்புக்கு ஏற்பாடுசெய்தல் கூடிய கஷ்டமானது</p>

பிரதிநிதித்துவமும் நிறுவாகமும் பற்றிய ஆராய்வுகள்

பெண்களின் பிரதிநிதித்துவம்

பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அனேக வழிமுறைகள் உள்ளன. விகிதாசார முறைமைகள் கூடிய பெண்கள் தெரிவுசெய்யப்படும் விளைவை ஏற்படுத்தக் கூடியன். நியாயமான அளவு பெரிய மாவட்டப் பரும அளவுகளைப் பயன்படுத்துகின்ற தேர்தல் முறைமைகள், சரிசமநிலையான கட்சி வேட்பாளர்களின் பட்டியல்கள் கட்சிகளின் தேர்தல் வாய்ப்புக்களை அதிகரிக்குமென்ற அடிப்படையில், கட்சிகள் பெண்களை நியமித்தலை ஊக்குவிக்கின்றன.

பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேர்தல் முறையின் தெரிவுக்கு மேலதிகமாக மேலும் அனேக உபாயங்களைப் பயன்படுத்த முடியும். சட்ட சபையில் பெண்களுக்காக ஒரு குறித்த எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கப்படலாம். அத்துடன் அரசியற் கட்சிகள் பெண் பேப்பாளர்களின் ஒரு கோட்டாவைக் களத்தில் இறக்க வேண்டுமெனத் தேர்தல் சட்டம் தேவைப்படுத்தலாம். எனினும் கட்சிப் பட்டியல்களில் தெரியப்படக் கூடிய நிலைகளில் பெண்கள் வைக்கப்படுதலுக்கு உத்தரவாதமளிக்கின்ற நுட்பமுறைகள் இருந்தாலன்றி, அவ்விலக்கு எய் தப்படுமென்பதற்குக் கோட்டாச் சட்டங்கள் எப்போதும் உத்தரவாதமளிக்கமாட்டா. அரசியற் கட்சிகள் சட்டசபை வேப்பாளர்களாகப் பெண்களுக்கான தமது சொந்த உள்ளக்கோட்டாக்களைக் கைக்கொள்ளக் கூடும். கோட்டாக்கள் பற்றிய மேலும் விபரங்களையும் தரவுகளையும் பெண்களுக்கான தேர்தல் கோட்டாக்கள் பற்றிய ஜிடியா / ஸ்ரோக்லோம் பல்கலைக்கழக உலகளாவிய தரவுத் தளமான www.quotaproject.org என்ற இணையத்தளத்தில் காணலாம்.

சிறுபான்மைகளின் பிரதிநிதித்துவம்

சிறுபான்மைகளினதும் சமுகஞ்சாரந்த குழுக்களினதும் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கும் அனேக வழிமுறைகள் உள்ளன. நியாயமான அளவு பெரிய மாவட்டப் பரும அளவுகளைப் பயன்படுத்துகின்ற தேர்தல் முறைமைகள், சரிசமநிலையான கட்சி வேட்பாளர்களின் பட்டியல்கள் கட்சிகளின் தேர்தல் வாய்ப்புக்களை அதிகரிக்குமென்ற அடிப்படையில், சிறுபான்மைகளிலிருந்து வேப்பாளர்களைக் கட்சிகள் நியமிப்பதற்கு அவற்றை ஊக்குவிக்கக் கூடும். வி.பி. முறைமைகளில் மிகக் குறைந்த கீழ்க்கண்ணில் அல்லது முறைப்படியான ஒரு கீழ் எல்லை பூரணமாக ஒழிக்கப்படுதலும் குறைபிரதிநிதித்துவமுடைய அல்லது பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குழுக்களின் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்க முடியும். பன்மை / பெரும்பான்மை முறைமைகள் சிறுபான்மைகளுக்கும் சமுகஞ்சாரந்த குழுக்களுக்கும் சட்டசபையில் ஆசனங்கள் ஒதுக்கிவைக்கப்படலாம்.

விகிதாசார முறைமைகள் கூடிய பெண்கள் தெரிவ செய்யப்படும் விளைவை ஏற்படுத்தக்கூடியன

விகிதாசார பிரதிநிதித்துவ முறைமைகள் பொதுவாக உயர்ந்த வாக்களிப்போர் தொகையுடன் தொடர்படையன

தேர்தல் ஆளணியினரைப் பயிற்றுவிப்பதற்கு, அதிலும் குறிப்பாகப் புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்படுகின்ற போது, காலம் எப்போதும் தேவைப்படும்.

தேர்தல் முறைமைகளும் வாக்களிப்போர் தொகையும்

தேர்தல்களில் வாக்களிப்போர் மட்டத்துக்கும் தெரிவுசெய்த தேர்தல் முறைமைக்கும் இடையில் நன்கு நிறுவப்பட்ட ஒரு தொடர்பு உள்ளது. வி.பி. முறைமைகள் பொதுவாக உயர்ந்த வாக்களிப்போர் தொகையுடன் தொடர்படையன. பன்னை /பெரும்பான்மை முறைமைகளில், தேசிய தேர்தல் முடிவுகளின் படி ஒரு கட்சி நிச்சயமாக வெற்றி பெறுமெனத் தோன்றுவதை விடப் போட்டி நெருக்கமானதென எதிர்பார்க்கப்படும் போது வாக்களிப்போர் தொகை உயர்வாயிருக்கும் போக்குக் காணப்படுகின்றது. மேலும் முடிவுகள் நெருக்கமாயிருக்குமென எதிர்பார்க்கப்படும் தனியான மாவட்டங்களிலும் அது உயர்வாயிருக்கும்.

ஆயத்தம் செய்வதற்கும் பயிற்றுவிப்பதற்குமான காலம்

வெவ்வேறு தேர்தல் முறைமைகளுக்கான உட்கட்டமைப்பைத் தாபிப்பதற்குத் தேவைப்படும் காலம் வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, தேர்தல் பதிவும் எல்லை நிர்ணயமும் நீண்ட காலம் எடுக்கின்ற முயற்சிகளாதலால் சட்டப்படியான நிலை பற்றிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும். ஒரு கோடியில், எல்லா வாக்காளர்களும் நேரில் வாக்களிப்பவர்களாகவும் வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் குறியிடப்படுவார்களாகவும் இருந்தால், ஒரு தேசிய மாவட்டத்தைக் கொண்டதான் பட்டியல் வி.பி. முறைமை, மேற்படி இரண்டில் எதுவுமின்றிச் சாத்தியமானதாக இருக்கக் கூடும். மறுகோடியில் ஒரு பன்மை /பெரும்பான்மை முறைமையைப் பொறுத் தவரையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சட்டகம் அமைவிக்கப்படாவிட்டால் மேற்படி இரண்டும் தேவைப்படக்கூடும். மேலும் தேர்தல் ஆளணியினரைப் பயிற்றுவிப்பதற்கு, அதிலும் குறிப்பாகப் புதிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்படுகின்ற போது, காலம் எப்போதும் தேவைப்படும்.

உப தேர்தல்கள்

தேர்தல்களுக்கிடையில் ஆசனமொன்று வெறுமையாகுமாயின் பட்டியல் வி.பி. முறைமைகள் பெரும்பாலும், முன்னைய பிரதிநிதியின் கட்சிப் பட்டியலிலுள்ள அடுத்த வேப்பாளரைக் கொண்டு உடனே அதனை நிரப்புவதன் மூலம், மற்றொரு தேர்தல் நடத்துவதற்கான தேவையை இல்லாதெழுங்கின்றன. எனினும் பன்மை /பெரும்பான்மை முறைகளில் வெறுமையாகும் ஆசனங்களை உபதேர்தலைஞரில் மூலம் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் பொதுவாக உள்ளன. சாதாரண பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்ற அதேவேளையில் பதிலாட்களைத் தெரிவுசெய்வதன் மூலமும் உபதேர்தல்களைத் தவிர்க்க முடியும்.

சில குழ்நிலைகளில் உபதேர்தல்கள் வெறுமெனே தனிப்பட்ட உறுப்பினர்களைப் பதிலீடு செய்தலை விடப் பறந்ததேர் அரசியல் தாக்கத்தைக் கொண்டிருக்கக் கூடுமென்பதனால் அவை அரசாங்கத்தின் செயலாற்றுக்கைக்கான ஓர் இடைக்காலச் சோதனையாகச் செயற்படுவதாகக் கருதப்படுகின்றன. மேலதிகமாக, ஒரு பாராளுமன்றப் பதவிக் காலத்தின் போது நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்களின் எண்ணிக்கை பெருமளவாக இருந்தால் அது

சட்சபையின் ஆக்க அமைவில் ஒரு மாற்றத்துக்கும் அரசாங்கத்தின் அதிகாரத் தளத்தில் ஒரு நிலைமாற்றத்துக்கும் வழிவருக்கக்கூடும்.

வெளிப்புற வாக்களிப்பு

வெளிப்புற வாக்களிப்பு, ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் அல்லது வேறோரிடத்தில் அல்லது வேறொரு நேரத்தில் நேரில் இடம்பெறலாம் அல்லது வாக்குகள் அஞ்சல் மூலம் அனுப்பப்படலாம் அல்லது நியமிக்கப்பட்ட பதிலாள் ஒருவர் மூலம் போடப்படலாம். ஒரு கட்சிக்கு ஒரேயொரு பட்டியலென்ற நாடாளவிய பட்டியல் வி.பி. முறைமையின் கீழ் இது ஆகவும் இலகுவாக நிர்வகிக்கப்படக் கூடியது. ஒர்க்கை உறுப்பினர் மாவட்டங்களைப் பயன்படுத்துகின்ற ஒரு முறைமையின் கீழ் இது ஆகவும் சிக்கலானது. வாக்களிக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு வெளியேயான வாக்குகள் நேரில் வராத வாக்காளரின் வீட்டு மாவட்டத்தில் உள்ளடக்கப்படலாம் ; நாட்டுக்கு வெளியேயான தனியொரு (அல்லது பல) மாவட்டங்களினுள் எண்ணப்படலாம்; குறிப்பிட்ட ஒரு மாவட்டத்துடன் அல்லது ஒன்றுக்குக் கூடிய மாவட்டங்களுடன் சேர்த்துக்கொள்ளப்படலாம் ; அல்லது ஒரு தேசிய அடிப்படையிலான பட்டியல் வி.பி. முறைமையின் கீழ் ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றபோது தேசிய வாக்கு மொத்தங்களுடன் கூட்டப்படலாம்.

தேர்தல் முறைமைகளும் அரசியற் கட்சிகளும்

முடியப்பட்டியல் வி.பி.

முறைமையைப்

பயன்படுத்துகின்றனவும்

கடுமையாக மையப்

படுத்தியவையுமான அரசியல்

முறைமைகள் தான் உறுதியான

கட்சி அமைப்புக்களை

ஊக்குவிக்கக் கூடியன.

பன்முகப்படுத்தப்பட்ட, மாவட்ட

அடிப்படையிலான முறைமைகள்

எதிரான விளைவைக்

கொண்டிருக்கக் கூடும்.

முடிய பட்டியல் வி.பி. முறைமையைப் பயன்படுத்துகின்றனவும் கடுமையாக மையப்படுத்தியனவுமான அரசியல் முறைமைகள்தான் உறுதியான கட்சி அமைப்புக்களைப் பெருமளவுக்கு ஊக்குவிக்கக்கூடியன. பன்முகப்படுத்தப்பட்ட, மாவட்ட அடிப்படையிலான முறைமைகள் எதிரான விளைவைக் கொண்டிருக்கக்கூடும். கட்சி முறைமைகளின் அபிவிருத்தியில் மாறுதல் உண்டுபண்ணுவதற்கு மாறுபடும் வேறு அனேக தேர்தல் விடயங்களையும் பயன்படுத்த முடியும். தேர்தல் முறைமை வடிவமைப்பை ஊடறுக்கின்ற மற்றொரு முக்கிய விடயம் அரசாங்க அத்துடன் /அல்லது தனியார் நிதிக்கான வாய்ப்பு. பெரும்பாலும் அதுதான் ஒப்பேறக்கூடிய புதிய கட்சிகளின் தோற்றுத்துக்குத் தனியொரு மிகப்பெரிய புதக்கட்டுப்பாடுள்ளது. தேர்தல் முறைமையின் தெரிவ எனவாறு அரசியல் கட்சிமுறைமை அபிவிருத்தியடையும் முறையைப் பாதிக்கின்றதோ அவ்வாறே உள்ளதாயிருக்கும் அரசியல் கட்சிமுறைமையும் தேர்தல் முறைமையின் தெரிவைப் பாதிக்கின்றது. நடைமுறையிலுள்ள கட்சிகள் அவற்றுக்குப் பாரதராமான பிரதிகலத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை அல்லது அரசியற் கட்சி முறைமையினுள் புதிய, போட்டிக் கட்சிகள் நுழைவதற்காக வாய்ப்பைத் திறந்துவிடுகின்ற மாற்றங்களை, கடுமையான அரசியல் இன்றியமையாலை இருந்தாலன்றி, பெரும்பாலும் ஆதிரிக்க மாட்டா. எனவே தேர்தல் முறைமை மாற்றத்துக்கான விருப்பத்தெரிவுகளின் வீச்சு நடைமுறையில் கட்டுப்படுத்தப்படலாம்.

வெவ்வேறு வகைத்தேர்தல் முறைமைகள் தனிப்பட்ட வேப்பாளர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்குமிடையில் வெவ்வேறு தொடர்புகளையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக, பெரும்பாலான பன்மை / பெரும்பான்மை

கடுமையான அரசியல் இன்றியமையாமை இருந்தால்ஸ்ரி, நடைமுறையிலுள்ள கட்சிகள் அவற்றுக்குப் பாரதாரமான பிரதிகூலத்தை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களைப் பெரும்பாலும் ஆதாரிக்க மாட்டா.

முறைமைகள் போன்ற ஒற்றை உறுப்பினர் தேர்தல் மாவட்டங்களைப் பயன்படுத்துகின்ற முறைமைகள், தனிப்பட்ட வேட்பாளர்கள் குறிப்பிட்ட புவியியற் பிரதேசங்களின் ஆண்களைப் போராளர்களாகவும் அவர்களின் உள்ளூர்த் தேர்தல் தொகுதிகளின் நலன்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் தம் மைக் காண் தலை ஊக் குவிப்பனவாகக் காணப்படுகின்றன. ஒப்பீட்டிடப்படையில் மாறுபட்டதாக, பெரும்பாலான வி.பி. முறைமைகளைப் போன்ற, பெரிய பல் - உறுப்பினர் மாவட்டங்களைப் பயன்படுத்துகின்ற முறைமைகள், தேசிய விடயங்களில் அவர்களின் பிரதம விகாசம் அவர்களின் கட்சியின் மீதாயிருக்கின்ற பிரதிநிதிகளைப் பெரும்பாலும் வழங்கும். இரு அணுகுமுறைகளும் அவ்வெற்றுக்குரிய நந்பண்புகளைக் கொண்டுள்ளன. இதுவும் உள்ளூர் மற்றும் தேசிய மட்டப் பிரதிநிதிகளை ஒருங்கிணைக்கின்ற கலப்பு முறைமைகளின் பிரபலயம் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று. அரசியற் கட்சிகளும் தேர்தல் முறைமைகளும் பற்றிய விவாதங்களில் குறிப்பாகத் தெரிவு செய்யப்பட தனிப்பட்ட உறுப்பினர்களின் வகைப்பொறுப்புத் தொடர்பான கேள்வி எழுப்பப்படுகின்றது. நேருநர்கள், தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அரசியற் கட்சிகளுக்கிடையிலான தொடர்புகள் தேர்தல் முறைமையின் மூலம் மட்டுமல்லது, பதவிக் கால எல்லைகள், கட்சிகளுக்கும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாயுள்ள அவற்றின் உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பைக் கட்டுப்படுத்துகின்ற ஏற்பாடுகள் அல்லது சட்ட சபையிலிருந்து பதவிவிலகாமல் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் கட்சிமாறுதலைத் தடைசெய்கின்ற ஏற்பாடுகள் போன்ற, அரசியற் சட்டவாக்கக் கட்டமைப்பின் ஏனைய ஏற்பாடுகளினாலும் பாதிக்கப்படுகின்றன.

கட்சிகளுக்கிடையில் என்பதற்கு மாறாக வேட்பாளர்களுக்கிடையில் தெரிவைச் செய்வதற்கான வாக்காளர்களின் சுதந்திரம் வகைப்பொறுப்பின் மற்றுமோர் அம்சமாகும். எனவே அண்மைக் காலங்களில் அனேக நாடுகள் அவற்றின் தேர்தல் முறைமைகளில், உதாரணத்திற்கு, வி.பி. தேர்தல்களில் திறந்த பட்டியல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், வாக்களிப்பில் கூடுதலாக வேட்பாளரை மையப்படுத்தும் ஒரு கூறை அறிமுகப்படுத்தியுள்ளன.

முடிவுரை : அனேக விருப்பத்தெரிவுகள், முக்கியகோட்பாடுகள்

தேர்தல் முறைமைகள் பற்றிய ஆய்விலிருந்து பெறப்படும் தெளிவான முடிவுகளில் ஒன்று, கிடைப்பதாயுள்ள விருப்பத்தெரிவுகளின் வீச்சும் பயனுடைமையும். பெரும் வீச்சிலான உலகளாவிய ஒப்பீட்டு அனுபவம் எம்மிடம் உள்ளது. அரசியலமைப்பு, அரசியல் மற்றும் தேர்தல் சட்டகங்களை வடிவமைப்பவர்களும் வரைவுசெய்யவர்களும் பெரும்பாலும் மாற்றுக்கள் எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்ந்து பார்ப்பதை விட அவர்கள் நன்கறிந்த தேர்தல் முறைமையை - பெரும்பாலும் புதிய சன்னாயக நாடுகளில் முன்னைய காலனித்துவ ஆட்சியின் போது ஒன்றிருந்திருக்குமாயின் அம்முறைமையை அல்லது உதவிவழங்கும் நாட்டின் தொழில்நுட்ப ஆலோசகர் பிரயத்தனப்பட்டு ஒப்புக்கொள்ளசெய்தால் அந்நாட்டின் முறைமையை தெரிவுசெய்துள்ளனர். முக்கிய கோட்பாடுகளின் சுருக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

அது ஒட்டுமொத்த அமைப்புரிதியானசட்டகமொன்றின் பகுதியென்பதை நினைவில் வைத்திருக்கவும்.

தேர்தல் முறைமையானது அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டகத்துடன் நெருக்கமான தொடர்புடையதென்பதையும் வெவ்வேறு அமைப்புரிதியான பின்னணிகளில் வெவ்வேறு வழிகளில் செயற்படுமென்பதையும் அடிக்கடி கூறவேண்டியதில்லை. வெற்றிடமொன்றில் தேர்தல் முறைமையான்றினைத் தெரிவுசெய்யாமல் அமைப்புக்களின் பாங்கொன்றைத் தெரிவுசெய்தல் விவேகமானது. அதனை எளிமையானதாகவும் தெளிவானதாகவும் வைத்திருக்கவும்.

பயனுறுதியுள்ளதும் தளராது தொடர்க்கூடியதுமான தேர்தல் முறைமைகள் பெருமளவுக்கு வாக்காளரினாலும் அரசியல்வாதியினாலும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியன. மிதமிஞ்சிய சிக்கலான தன்மை தப்பெண்ணங்களுக்கும் செய்யும் எண்ணியிராத விளைவுகளுக்கும் முடிவுகள் மீது வாக்காளர்களின் அவநம்பிக்கைக்கும் வழிவகுக்கக்கூடும். ஆனால் பரந்த அளவில் பஸ்வகைப்பட் வெவ்வேறு தேர்தல் முறைமைகளை விளங்கிக் கொள்வதற்கும் வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்குமான வாக்காளர்களின் ஆய்விலைக் குறைத்து மதிப்பிடுதலும் அதேயளவு ஆய்த்தானது. வாக்காளர்கள் பெரும்பாலும் அரசியல் விருப்புகளும் தெரிவுகளும் தொடர்பில் சார்பளவில் நவீன வரிசைப்படுத்தல்களைக் கொண்டுள்ளார்களாகவும் அவற்றை வெளிப்படுத்த விரும்புபவர்களாகவும் உள்ளனர்.

புதுமுறை காண்பதற்கு அஞ்சவேண்டாம்

உலகில் இன்று பயன்படுத்தப்படும் வெற்றிகரமான அனேக தேர்தல் முறைமைகள் தாமே குறித்த பிரச்சினைகளுக்குப் புத்தாக்க அணுகுமுறைகளின் உருமாதிரிகளாயிருப்பதுடன் நன்கு செயற்படுவனவாக எண்பித்துமுள்ளன. ஏனையவற்றின் அனுபவத்திலிருந்து - அயல் நாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவையெனத் தோன்றுபனவுற்றிலிருந்தும் - கற்றுக்கொள்ளவேண்டியது எவ்வளவோ இருக்கின்றது.

உட்படுத்தும் பக்கமாகச் சரிநுட்பநிலை தவறவும்

பிரிவுபட்ட சமுதாயமாயினுஞ்சரி அல்லது சார்பளவில் ஓரேஇனச் சமுதாயமாயினுஞ்சரி, சாத்தியமான போதெல்லாம் சட்டசபையில் குறிப்பிடத்தக்க அக்கறைக்குழுக்களை எல்லாம் உட்படுத்தும் பக்கமாகத் தேர்தல் முறைமை சரி நுட்பநிலை தவறவேண்டும். கோட்பாட்டியல், இனம், சாதியம், மொழி, பிராந்தியம் அல்லது சமயம் என்ற எந்த அடையாளத்தின் அடிப்படையில் சிறுபான்மைகள் இருந்தாலும் சட்டசபைகளிலிருந்து குறிப்பிடத்தக்க கருத்துச்சாயல்களை விலக்குதல், குறிப்பாக அபிவிருத்தியறும் உலகில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெருங்கேடானமுறையில் எதிரான செயல்விளைவை ஏற்படுத்தியுள்ளன.

தெரிவில் ஒரு முக்கிய காரணி செயல்முறை

ஒரு குறிப்பிட்ட தேர்தல்முறைமையும் தெரிவுசெய்யப்படும் முறையும் ஒட்டுமொத்தத்தில் அதன் சட்டப்படியான நிலையை உறுதிப்படுத்துவதில் அளப்பாரிய முக்கியமானது. கட்சிசார்ந்த சுய நலத்தினால் மட்டும் தூண்டப்பட்டாக உணர்ப்படும் ஒரு முடிவை விட, பரந்தாளாவில் வாக்காளர் தொகுதி உட்பட, பெரும்பாலான அல்லது எல்லாக் குழுக்களையும் உள்ளடக்குகின்ற ஒரு செயல்முறை, அதன் இறுதிமுடிவைக் குறிப்பிடத்தக்க பரந்தமுறையில் ஏற்றுக்கொள்கின்ற விளைவை ஏற்படுத்தக்கூடும். தேர்தல் முறைமைகளைத் தெரிவுசெய்கின்ற விவாதத்தின்போது கட்சிசார்ந்த சலுகைகளைத் தவிர்க்க முடியாத போதிலும் ஏதேனும் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் மதிக்கப்படுவதற்கும் மாறுபட்ட கட்சிகளினதும் பொதுமக்களினதும் அகல்விரிவான ஆதரவு மிக முக்கியமானதாகும்.

சட்டப்படியான நிலையையும் எல்லா முக்கிய செயற்படுநர்கள் மத்தியிலும் ஏற்றுக்கொள்ளலையும் உருவாக்கவும்.

சன்நாயகச் செயல்முறையில் பங்கொண்டு வகிக்கவிரும்புகின்ற எல்லாக் குழுக்களும், பயன்படுத்தப்படவன்ன தேர்தல் முறைமை நியாயமானதென்றும், அது தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வேறு எவருக்குமள்ள அதேவாய்ப்பைத் தமக்கும் வழங்குகின்றதென்றும் உணரவேண்டும். தேர்தலில் “தோல்வி” அடைந்தவர்கள் அவர்களின் ஏமாற்றத்தை முறைமையின் நிராகரிப்பாக மாற்றுவேண்டுமென்று எண்ணவோ அல்லது சன்நாயக வலுப்படுத்தலுக்கான பாதையின் உறுதிப்பாட்டைக் குலைப்பதற்கு ஒரு சாக்காகத் தேர்தல் முறைமையைப் பயன்படுத்தவோ கூடாது.

வாக்காளர் செல்வாக்கை உச்சப்படுத்த முயலவும்

தேர்தல்கள் அரசாங்கங்கள் மீதும் அரசாங்கக்கொள்கை மீதும் ஓரளவு செல்வாக்கை அவர்களுக்கு அளிக்கின்றதென வாக்காளர்கள் உணரவேண்டும். தெரிவை வெவ்வேறு அனேக வழிகளில் உச்சப்படுத்தலாம். வாக்காளர்கள் கட்சிகளுக்கிடைப்பிலும் வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையிலும் ஒரே கட்சியின் வேட்பாளர் கஞக் கிடையிலும் தெரிவைச் செய்யக்கூடுமாயிருக்கவேண்டும். சனாதிபதி, மேலைவை, கீழைவை, பிராந்திய, உள்ளுராட்சித் தேர்தல்கள் என்று வருகின்றபோது அவர்கள் வெவ்வேறு முறைமைகளின் கீழ் வாக்களிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களின் வாக்கு வெறுமனை சட்சபையின் ஆக்க அமைவுக்கு மட்டுமன்றி அரசாங்கம் அமைக்கப்படுவதிலும் உண்மையான தாக்கத்தைக் கொண்டுள்ளதென அவர்கள் உறுதியாக நம்பவேண்டும். ஆனால் ஒத்திசைவான அரசியற் கட்சிகளுக்கெதிராக அதனைச் சரியீடுசெய்யவும்.

வாக்குச்சீட்டில் ஆகக்கூடிய வாக்காளர் தெரிவை வழங்குதலானது நம்பியிருந்த விளைவுகளை எவரும் பெறமுடியாத அளவுக்குக் கூறுபட்ட ஒரு சட்சபையை உருவாக்கக் கூடும். பயனுறுதிமிக்கதும் தளராது தொடர்கின்றதுமான சன்நாயகத்தை ஊக்குவிப்பதில் பரந்தகள்ற தளத்தைக் கொண்ட ஒத்திசைவான அரசியற் கட்சிகள் மிக முக்கிய காரணிகளில் அடங்கும்.

நீண்டகால உறுதிப்பாடும் குறுகியகால நன்மையும் எப்போதும் ஒத்தியலக் கூடியனவல்ல

அரசியல் செயற்படுந்துகள் ஒரு புதிய தேர்தல் முறைமை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும் போது எதிர்வரும் தேர்தல்களில் தமது கட்சிக்கு நன்மையளிக்குமென அவர்கள் நம்புகின்ற ஆலோசனைகளுக்குப் பெரும்பாலும் ஊக்கமளிக்கின்றனர். எனினும் ஒரு கட்சியின் குறுகியகால வெற்றி அல்லது ஆதிக்கம் நீண்டகால அரசியல் சீருகலைவுக்கும் சமூகக் கிளர்ச்சிக்கும் வழிவகுக்கூடுமென்தால் இது பெரும்பாலும் விவேகமற்ற ஓர் உபாயமாக இருக்கக்கூடும். அதுபோலவே தேர்தல் முறைமைகள் மாறுகின்ற அரசியற் குழுநிலைகளுக்கும் புதிய அரசியல் இயங்கங்களின் வளர்ச்சிக்கும் ஏற்ப இயல் மாறுபடுவதற்குப் போதிய ஒத்துணர்வுடையனவாக இருக்கவேண்டும். நன்கு தாபிக்கப்பட்ட சனநாயகங்களில்கூட பிரதான கட்சிகளுக்கான ஆதரவு உறுதியாயிருத்தல் அரிதாயுள்ள அதேவேளையில் புதிய சனநாயகங்களில் அரசியல் ஏறக்குறைய எப்போதும் மிகுந்த செயல்விரைவுடையதாக இருப்பதனால், தேர்தல் ஏற்பாடுகளின் மூலம் ஒரு தேர்தலில் நன்மையடைகின்ற ஒரு கட்சி அடுத்த தேர்தலிலும் நன்மையடையுமென்று கூறுவதற்கில்லை.

குறைபாடுகளைப் பின்னர் இலகுவாகத் திருத்திவிடலாமென்று கருதிக் கொள்ளவேண்டாம்

எல்லாத் தேர்தல் முறைமைகளும் வெற்றிபெற்றவர் களையும் தோல்வியடைந்தவர்களையும் உருவாக்குவதனால் அதிகாரநல்கும்பல்களையும் உருவாக்க கின்றது. முறைமை மெயான் று ஏற்கனவே அமைவிக்கப்பட்டுள்ளவிடத்து இவை அரசியற் குழுவின் ஒரு பகுதியாயுள்ளன. எழுகின்ற பிரச்சினைகளைத் தீவிபதற்குப் பின்னர் உடன்பாட்டைப்பெறுதல் இலகுவானதெனக் கருதிக்கொள்ளல் விவேகமற்றதாக இருக்கக்கூடும். முறைமையின் மீளாய்வொன்று முன்னரே கருதப்படுமாயின், முறைமை மாற்றத்தைக் கொண்டதான் சட்ச் சாதனங்களினுள் அதனை ஒருங்கிணைத்தல் அறிவுக்கொத்தாக இருக்கக்கூடும்.

சமுக முரண்பாட்டின் மீது ஏதேனும் புதிய முறைமையின் சாத்தியமான தாக்கத்தை மதிப்பீடுசெய்யவும்

தேர்தல் முறைமைகளைச் சட்டசபைகளையும் சனாதிபதிகளையும் தெரிவிச்சுய்வதற்கான நூட்பமுறைகளாக மட்டுமல்லது, ஒரு சமுதானயத்தினுள் முரண்பாட்டு முகாமைத்துவத்துக்கான ஒரு கருவியாகவும் பார்க்க முடியும். சில முறைமைகள், சில குழுநிலைகளில், கட்சிகள் அவற்றுக்குச் சொந்தமான மைய ஆதரவுத் தளத்துக்கு வெளியே ஆதரவுக்கான உட்படுத்திய வேண்டுகோள்களைச் செய்தலை ஊக்குவிக்கும். பொருத்தமற்ற தேர்தல் முறைமைகளைப் பயன்படுத்துதல் ஏற்கனவே நிலவுகின்ற பாதகமான போக்குகளை மேலும் கிளரி விடுவதற்கு உதவுகின்றது. எடுத்துக்காட்டாக, கட்சிகள் தேர்தல்களை விணாண் போட்டிகளாக நோக்கவும் அதனால் தமது சொந்தக் குழுவுக்கு வெளியேயுள்ள எவருக்கும் எதிரான முறையிலும் விலக்குகின்ற முறையிலும் செயற்படவும் ஊக்குவிக்கின்றன. ஏதேனும் அரசியல்

நிறுவனமொன்றை வடிவமைக்கின்றபோது, அது சமுதாயத்தினுள் பதற்றிங்களைக் குறைக்க உதவாவிட்டும் குறைந்தபட்சம் அவற்றை மேலும் மோசமாக்கக் கூடாதென்பது அடிப்படையாக இருக்கவேண்டும்.

வழக்கத்திற்கு மாறான அல்லது எனிதில் நிகழமுடியாத எதிர்பாராநிகழ்வுகளை ஊகிக்க முயலவும்.

தேர்தல் முறைமையை வடிவமைப்பவர்கள் நீண்டகால நோக்கில் சங்கடிலையைத் தவிட்டதற்கு வழக்கத்திற்கு மாறான சில கேள்விகளைத் தமிடம் தாமே கேட்டுக்கொள்தல் நல்லது. விளைவு என்னவென்று தீர்மானிக்கமுடியாததாக, முன்மொழியப்பட்டுள்ள முறைமை விவரமற்றதாக அல்ல போதிய தெளிவற்றதாக இருக்கின்ற சாத்தியமுள்ளதா? ஒரு கட்சி எல்லா ஆசனங்களையும் வெல்லக்கூடிய சாத்தியமுள்ளதா? சட்டசபையில் இருக்கும் ஆசனங்களைவிடக் கூடிய ஆசனங்களை வழங்கவேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது? வேட்பாளர்களுக்கிடையில் சமநிலை ஏற்பட்டால் என்ன செய்வது? சில மாவட்டங்களில் ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் தாம் விரும்புகின்ற கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு வாக்களிக்காது விடுதல் அக்கட்சிக்கு நல்லதென்ற கருத்தைத் தேர்தல் முறைமை கொண்டிருக்கக்கூடுமா?

அது தளராது தொடரவேண்டுமென்பதை நினைவில் கொள்ளவும்

தெரிவுசெய்த தேர்தல் முறைமை- தேர்தல் பதிவுக் கும் எல்லைநிரணயத்துக்குமான தொடர்புடைய ஏதேனும் தேவைப்பாடுகளுடன் - தேர்தல் நிருவாகம் தொடர்பில் மனிதவளத் தேவைகளையும் தேசிய வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் நிதி சார்ந்த தேவைகளையும் ஏற்படுத்தும். இவ்வளங்களை ஒரு தொடர்ச்சியான அடிப்படையில் கிடைக்கக் கூடிய செய்தல் சாத்தியமானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்குமா?

தேர்தல் முறைமை வடிவமைப்பாளரின் ஒரு சரிபார்ப்பு நிரல்

முறைமை தெளிவானதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளதா?

எதிர்கால மறுசீரமைப்புக்கான நுட்பமுறைகள் தெளிவாயுள்ளனவா?

தேர்தல்தொகுதியைக் குறைத்து மதிப்பிடுதலை முறைமை தவிர்க்கின்றதா?

முறைமை இயன்றவரை உட்படுத்தியதாயுள்ளதா?

வடிவமைப்புச் செயல்முறை சட்டமுறையானதாக உணரப்படுமா?

தேர்தல் முடிவுகள் சட்டமுறையானவையாகக் காணப்படுமா?

வழக்கத்திற்குமாறான எதிர்பாராநிகழ்வுகள் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளனவா?

முறைமை நிதிநியாகவும் நிருவாகநியாகவும் தளராது தொடரப்படக்கூடியதா?

வாக்காளர்கள் தம்மை வலிமைமிக்கவர்களாக உணர்வார்களா?

ஒரு போட்டிகரக் கட்சிமுறைமை ஊக்குவிக்கப்படுகின்றதா?

முறைமை அரசியலமைப்புச் சட்டகத்தினுள் முழுமையாகப் பொருந்துகின்றதா?

முறைமை முரண்பாட்டை மேலும் அதிகரிப்பதைவிட அதனைத் தணிப்பதற்கு உதவுமா?

இருசந்து முறைமை (TRS) -

முதலாவது தேர்தல் சுற்றில் வேட்பாளர் எவரும் ஒரு குறிப்பிட்ட வாக்குகளின் மட்டத்தை, பொதுவாக ஓர் அறுதிப்பெரும்பான்மையை (50 சதவீதம் சக ஒன்று) எய்தியிராவிடின் இரண்டாவது தேர்தலோன்று நடத்தப்படும் ஒரு பன்மை / பெரும்பான்மை முறைமை.. இரு சுற்று முறைமையொன்று இரண்டாவது சுற்றில் இரண்டுக்குக் கூடிய வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய பெரும்பான்மை - பன்மை வடிவத்தை எடுக்கக்கூடும். இரண்டாவது சுற்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர், அவர் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலுங் சரி இல்லாது விடினுஞ்சரி, தெரிவிசெய்யப்பட்டவராக அறிவிக்கப்படுகின்றார். மாற்றாக இருசந்துமுறைமையொன்று, முதலாவது சுற்றின் உச்ச வேட்பாளர்கள் இருவர் மட்டும் இரண்டாவது சுற்றில் போட்டியிடுகின்ற இரண்டாவது போட்டிப் பெரும்பான்மை வடிவத்தை எடுக்கக் கூடும்.

எல்லை நிர்ணயம் -

ஒரு நாடு, உள்ளூர்திகாரசபைப் பிரதேசம் அல்லது மீயுயர் தேசிய நிறுவனமொன்றின் பிரதேசம் தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் செயல்முறை.

ஒந்தை உறுப்பினர் மாவட்டம் -

அதிலிருந்து ஒரு சட்டசபைக்கு அல்லது தெரிவிசெய்யப்பட்ட சபைக்கு ஒரேயொரு உறுப்பினர் தெரிவிசெய்யப்படும் ஒரு தேர்தல் மாவட்டம். பல் உறுப்பினர் மாவட்டத்தையும் பார்க்க.

கட்சியை மையப்படுத்திய வாக்குச்சீட்டு -

ஒரு வாக்காளர் தனிப்பட்ட வேட்பாளர்களைவிட்டுக் கட்சிகளுக்கிடையில் அல்லது குழுக்களுக்கிடையில் தெரிவைச்செய்கின்ற வாக்குச்சீட்டுவகை.

கலப்பு உறுப்பினர் விகிதாசாரம் (MMP) -

எல்லா வாக்காளர்களும் ஒரு தெரிவிசெய்யப்பட்ட சபைக்குச் சில பிரதிநிதிகளைத் தெரிவிசெய்வதற்கு முதலாவது தேர்தல் முறைமையை, வழக்கமாக ஒரு பன்மை / பெரும்பான்மை முறைமையைப் பயன்படுத்துகின்ற ஒரு கலப்பு முறைமை. முதலாவது தேர்தல் முறைமையின் பெறுபேறுகளில் அவர்களின் பிரதிநிதித்துவத்திலுள்ள விகிதாசார முரண்பாட்டைச் சரியிடுகெய்யத்தக்கதாக, எஞ்சியுள்ள ஆசனங்கள் இரண்டாவது தேர்தல் முறைமையை, வழக்கமாகப் பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையைப் பயன்படுத்திக் கட்சிகளுக்கு அல்லது குழுக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

கலப்பு முறைமை -

வாக்காளர்களால் வெளிப்படுத்தப்படும் தெரிவுகள், ஒரு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மற்றும் ஒரு பன்மை / பெரும்பான்மை முறைமை ஆகிய இரு வெவ்வேறு முறைமைகள் ஊடாகப் பிரதிநிதிகளைத் தெரிவிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறைமை. கலப்பு முறைமையில் இரு வகைகள் உள்ளன: சமாந்தர முறைமைகளும் கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமைகளும்.

கீழ் எல்லை -

சட்டசபையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஒரு கட்சிக்குத் தேவைப்படும் ஆகக்குறைந்த ஆதரவு மட்டும். ஒரு கீழ்எல்லை, வழக்கமாக, அளிக்கப்பட்ட செல்லுடியான வாக்குகளின் ஒரு நூற்றுவீதமாக அரசியலமைப்பில் அல்லது சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட ஒரு தொகையான, முறைசார்ந்த ஒரு கீழ்எல்லையாக இருக்கலாம் அல்லது பயன்படுத்தப்படும் தேர்தல் முறைமையின் ஒரு கணிதப்பண்பான், செயல்விளைவான அல்லது இயல்பான ஒரு கீழ்எல்லையாக இருக்கலாம்.

கீழைவ -

ஸ்ரவைச் சட்டசபையொன்றில் வழக்கமாக “மக்களின் பிரதிநிதிகளைக்” கொண்டுள்ளதாகக் காணப்படும் இரு அவைகளில் ஒன்று, இரு அவைகளினதும் அதிகாரங்கள் சரிசமமற்றுவாக இருக்கின்றபோது இதுவே கடிய அதிகாரமுள்ள அவை.

கோட்டா -

பின்வரும் இரு தெளிவான கருத்துக்களில் ஒன்றைக் கொண்டிருக்கக்கூடும்:

அ. ஒரு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையில் ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் ஒரு கட்சி அல்லது ஒரு வேட்பாளர் ஓர் ஆசனத்தை வெல்வதற்கு உத்தரவாதமளிக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கை.

ஆ. ஒரு குறிப்பிட்ட வகைப் பிரதிநிதிகளால் நிரப்பிய வேண்டுமெனச் சட்டத்தால் தேவைப்படுத்தப்பட்டவாறு, ஒரு தெரிவுசெய்யப்பட்ட சபையிலுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை அல்லது ஒரு கட்சியாலோ குழுவாலோ நியமிக்கப்படும் வேட்பாளர்களின் ஒரு விகிதாசாரம் : மிகப்பொதுவாக ஒரு குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பெண்களின் நியமனத்தையும் தெரிவையும் உறுதிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

சமாந்தர முறைமை -

வேட்பாளர்களால் வெளிப்படுத்தப்படும் தெரிவுகள் இரு வெவ்வேறு முறைமைகள் ஊடாகப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கல்பு முறைமை. வழக்கமாக ஒரு பன்மை / பெரும்பான்மை முறைமையும் ஒரு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் பயன்படுத்தப்பட்ட போதிலும் இரண்டாவது முறைமையின் கீழ் முடிவுகளைக் கணிப்பதில் முதலாவது முறைமையின் கீழ் ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கல்பு உறுப்பினர் விகிதாசாரத்தையும் பார்க்கவும்.

சரியிடுசெய்யும் ஆசனங்கள் -

கல்பு உறுப்பினர் விகிதாசார முறைமையொன்றில் அதன் முதலாவது பகுதியின் கீழ், வழக்கமாக ஒரு பன்மை / பெரும்பான்மை முறைமையின் கீழ் நடத்தப்பட்ட தேர்தல்களின் முடிவுகளில் அவற்றின் பிரதிநிதித்துவத்திலுள்ள விகிதாசார முரண்பாட்டைத் திருத்துவதற்குக் கட்சிகளுக்கு அல்லது குழுக்களுக்கு வழங்கப்படும் பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவ ஆசனங்கள்.

திறந்த பட்டியல் -

வாக்காளர் தமது விருப்பத்தெரிவினை ஒரு கட்சிக்கும் அல்லது குழுவக்கும் அக்கட்சியை அல்லது குழுவைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கும், சில சமயங்களில் ஒன்றுக்குக்கூடிய வேட்பாளர்களுக்கும், வெளிப்படுத்தக்கூடிய ஒரு பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவ வகை.

தேர்தல் சட்டம் -

ஒரு நாட்டின் அரசியலமைப்பில் அல்லது நிறுவனர்தியான சட்டகத்தில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ள அரசியல் நிறுவனங்களைத் தெரிவசெய்க்குதற்கான செயல்முறையின் எல்லா அம்சங்களையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு சட்டம் அல்லது ஒன்றுக்குக்கூடிய சட்டங்கள்.

தேர்தல் குத்திரம் -

தேர்தல் முறையையில் வாக்குகளை ஆசனங்களாக மாற்றுதலைக் குறிப்பாகக் கையாள்கின்ற பகுதி.

தேர்தல் திருக்குதாளம் -

ஒரு குறிப்பிட்ட அரசியல் தனிநலத்துக்கு நன்மையானதாகவோ தீமையானதாகவோ தேர்தல் மாவட்ட எல்லைகளைத் திட்டமிட்டுத் தந்திரமானமுறையில் கையாளுதல்.

தேர்தல்தொகுதி -

பின்வரும் இருதெளிவான கருத்துக்களில் ஒன்றைக் கொண்டிருக்கலாம் :

அ. ஒரு தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பதற்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களின் மொத்த எண்ணிக்கை.

ஆ. ஆங்கிலவழக்கை வெறுக்கும் சில நாடுகளில் பெரும்பாலும் தேர்தல் மாவட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் ஓர் ஒத்த சொல்

தேர்தல் மாவட்டத்தைப் பார்க்கவும்.

தேர்தல் மாவட்டம் -

தேர்தல் நோக்கங்களுக்கக ஒரு நாடு, உள்ளூர் அதிகாரசபை அல்லது மீடியஸ் தேசிய நிறுவனம் பிரிக்கப்படக்கூடிய புவியியல் பிரதேசங்களில் ஒன்று. பதிவுசெய்யப்பட்ட வட்டாரம், வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி (ஆ). ஆட்சிமன்றலம் என்றும் குறிப்பிடப்படலாம். தெரிவுசெய்யப்பட்ட சபையான்றுக்கு ஒரு தேர்தல் மாவட்டம் ஒரு பிரதிநிதியை அல்லது ஒன்றுக்குக் கூடிய பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யலாம். ஒந்தை உறுப்பினர் மாவட்டத்தையும் பல் உறுப்பினர் மாவட்டத்தையும் பார்க்கவும்.

தேர்தல் முகாமைத்துவச்சபை (EMB) -

தேர்தல் சட்டத்தின்கீழ் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனம். பெரும்பாலான நாடுகளில் இச்சபை, இந்நோக்கத்தக்காக நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன் ஆணைக்குழுவைக் கொண்டுள்ளது அல்லது குறித்துவரைக்கப்பட்ட அரசாங்கத் தினைக்களமொன்றின் பகுதியாயிர்ளது.

தேர்தல் முறைமை -

தேர்தல் சட்டத்திலும் ஒழுங்குவிதிகளிலும் எவ்வாறு கட்சிகளும் வேட்பாளர் களும் ஒரு சபைக் குப் பிரதிநிதி களாகத் தெரிவிசெய்யப்படுகின்றனரென்பதைத் தீமானிக்கின்ற பகுதி. தேர்தல் குத்திரம், வாக்குச் சீட்டின் அமைப்பு மற்றும் மாவட்டப் பரும அளவு எண்பவை அதன் மிகமுக்கிய ஆக்கக்கூறுகளாகும்.

பட்டியல் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் (List PR) -

தேர்தலில் பங்குபற்றுகின்ற ஒவ்வாரு கட்சியும் அல்லது குழுவும் ஒரு தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பாளர்களின் பட்டியலொன்றைச் சமர்ப்பிக்கின்ற ஒரு முறைமை. வாக்காளர்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பதைத் தொடர்ந்து கட்சிகள் வாக்குகளில் அவற்றின் ஒட்டுமொத்தப் பங்குக்கு விகிதாசாரமான ஆசனங்களைப் பெறுகின்றன. வெற்றிபெறும் வேட்பாளர்கள் பட்டியல்களிலிருந்து எடுக்கப்படுகின்றனர்.

பல் உறுப்பினர் மாவட்டம் -

ஒரு சட்டசபைக்கு அல்லது தெரிவிசெய்யப்பட்ட சபைக்கு ஒன்றுக்குக் கூடிய உறுப்பினர்கள் தெரிவிசெய்யப்படும் ஒரு மாவட்டம்.

பன்மை / பெரும்பான்மை முறைமைகள் -

பன்மை / பெரும்பான்மை முறைமைகள், வாக்குகளின் பன்மையைக் கொண்ட (அதாவது வேறு எதனையும் / வேறு எவ்வரையும் விடக்கூடிய) அல்லது வாக்குகளின் பெரும்பான்மையைக் கொண்ட (அதாவது 50 சதவீதம் சக ஒன்று - ஓர் அறுதிப்பெரும்பான்மை) கட்சி அல்லது வேட்பாளர் (கள்) வெற்றிபெற்றதாக /வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்ற அடிப்படையில் அமைந்தலை.

பெரும்பான்மை முறைமை -

இர் அறுதிப்பெரும்பான்மை (50 சதவீதம் சக ஒன்று) வாக்குகளை உருவாக்குவதற்கு வடிவமைக்கப்பட்டது.

மாவட்டம் -

தேர்தல் மாவட்டம் என்ற கருத்தில் இங்கு பயன்படுத்தப்படுகின்றது.

மாவட்டப் பரும அளவு -

ஒரு தேர்தல் மாவட்டத்துக்கு அதிலிருந்து தெரிவிசெய்யப்படுவாளர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை.

முதலில் கம்பத்தைக் கடத்தல் (FPTP) -

ஒன்றை உறுப்பினர் மாவட்டங்களையும் வேட்பாளரை மையப்படுத்திய வாக்களிப்பையும் பயன்படுத்துகின்ற, பன்மை / பெரும்பான்மைத் தேர்தல் முறைமையின் எளிமையான வடிவம், வேறு எந்த வேட்பாளரை விட ஆகக் கூடிய வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர்தான். அது செல்லுபடியான வாக்குகளின் அறுதிப்பெரும்பான்மையாக இல்லாதுவிடினும் கூட, வெற்றிபெற்ற வேட்பாளராவார்.

முடியப்பட்டியல் -

தேருநர்கள் ஒரு கட்சிக்கு அல்லது அரசியல் குழுவுக்கு மட்டும் வாக்களிக்கலாமென வரையறுக்கின்றதும் கட்சிப்பட்டியலிலுள்ள வேட்பாளர் எவருக்கும் தமது விருப்பத்தெறிவை வெளிப்படுத்த முடியாததுமான பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவ வடிவமொன்று.

மேலவை -

ஏரவைச் சட்டசபையொன்றிலுள்ள இரு சபைகளில் ஒன்று. பெரும்பாலும் ஒன்றில் “பிராந்தியங்களின் / சமஸ்தி அரசுகளின் பிரதிநிதிகளைக்” கொண்டதாக இன்றேல் “ஒரு மீனாட்கூட்டு சபையாக” நோக்கப்படுகின்றது. இரு சபைகளினதும் அதிகாரங்கள் சரிசமமற்றனவாக இருக்கின்ற விடத்து அதிகாரம் குறைந்த சபை.

வாக்குச் சீட்டின் அமைப்பு -

வாக்குச் சீட்டில் தேர்தல் தெரிவுகள் சமர்ப்பிக்கப்படும் முறை. குறிப்பாக வாக்குச் சீட்டு வேட்பாளரை மையப்படுத்தியதா அல்லது கட்சியை மையப்படுத்தியதா என்பது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் (PR) -

ஒரு கட்சியின் அல்லது குழுவின் ஒட்டுமொத்தவாக்குக்களைத் தெரிவிசெய்யப்பட்ட ஒரு சபையில் அறநிலைக்கொந்த விகிதாசாரமான ஆசனங்களாக விழிப்பண்ணவுடன் மாற்றுகின்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேர்தல் முறைமைக் குடும்பம். எடுத்துக் காட்டாக 30 சமவீத வாக்குகளை வெல்கின்ற ஒரு கட்சி அண்ணளவாக 30 சதவீத ஆசனங்களைப் பெறும். எல்லா வி.பி. முறைமைகளுக்கும் பல உறுப்பினர் மாவட்டங்களின் பயன்பாடு தேவைப்படும்.

விகிதாசார முரண்பாடு -

தேர்தலொன்றில் பங்குபற்றிய கட்சிகளுக்கு அல்லது குழுக்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவதில் விகிதாசார ஒழுங்கிலிருந்து விலகுகின்ற அளவு.

வீணாண வாக்குகள் -

எவ்ரேனும் வேட்பாளரின் அல்லது ஏதேனும் கட்சியின் தெரிவுக்கு இறுதியில் எண்ணப்படாத செல்லுபடியான வாக்குகள்.

வெளிப்புற வாக்களிப்பு -

நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக நாட்டுக்கு வெளியேயுள்ள வாக்காளர்கள் வாக்கொன்றை அளிப்பதற்கு இயல்செய்கின்ற ஒரு நுட்பமுறை. நாட்டிற்கு வெளியே வாக்களித்தல் என்றும் அழைக்கப்படும்.

வேட்பாளரை மையப்படுத்திய வாக்குச் சீட்டு -

ஒரு தேருநர் கட்சிகளுக்கும் அரசியல்குழுக்களுக்கும் இடையில் தெரிவைச் செய்யாது வேட்பாளர்களுக்கிடையில் தெரிவைச் செய்கின்ற ஒரு வாக்குச் சீட்டு வகை.